



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 6 (4).] பாராளுமன்றம்

6 ஆம் ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தம்
2017 யூன் 23 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது

2017 யூலை 04, செவ்வாய்க்கிழமை

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

*

நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*

சுகாதாச தேசிய விளையாட்டுகள் கட்டிடத்தொகுதி அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.1),— 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழான விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 மார்ச்சு 28 ஆம் திகதிய 2012/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.06.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.2),— 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 மார்ச்சு 28 ஆம் திகதிய 2012/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.06.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

(2)

*

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.3),— 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 மார்ச்சு 31 ஆம் திகதிய 2012/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.06.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.4),— 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 மே 08 ஆம் திகதிய 2018/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.06.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.5),— 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 மே 19 ஆம் திகதிய 2019/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.06.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்,— (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பில் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2017.06.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்படுமாக.

(2017 பெப்ரவரி 16 ஆம் திகதிய 2006/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றது.

2017 ஓகஸ்ட் 08, செவ்வாய்க்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

65/ '15

கௌரவ புத்திக பத்திரண,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகங்களில் பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காக உத்தியோகத்தர்களை நியமிக்கும்போது பரிசீலிக்கப்படும் தகைமைகள் யாவையென்பதையும்;
- (ii) பாதுகாப்பு ஆலோசகர் பதவியின் கடமைப்பொறுப்புகள் யாவையென்பதையும்;
- (iii) இவர்களது சேவைக் காலம் எவ்வளவென்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) தற்போது வெளிநாடுகளில் இலங்கைத் தூதரகங்களில் சேவையாற்றி வருகின்ற பாதுகாப்பு ஆலோசகர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;
- (ii) இவர்கள் மேற்படி பதவிகளுக்கு நியமிக்கப்பட்டமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன துருக்கி நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (ii) வேலை இடைநிறுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவருக்கு இத்தகையதொரு பதவியை வகிப்பதற்கு சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளனவா என்பதையும்;
- (iii) ஆமெனில், அச்சட்ட ஏற்பாடுகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

1115/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கொழும்பு, டொரிண்டன் சதுக்கம், நாராஹேன்பிட்ட ஆகிய பிரதேசங்களில் பல அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் அமைந்துள்ளன என்பதையும்;
- (ii) மேற்படி பிரதேசங்கள் ஊடாக செல்கின்ற 173 வீதி இலக்கத்தைக் கொண்ட மட்டக்குளிய-நுகேகொட மற்றும் 115 வீதி இலக்கத்தைக் கொண்ட டொரிண்டன் ஊடாக புறக்கோட்டை - நுகேகொட ஆகிய வீதிகளில் இன்றளவில் இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகள் எதுவும் சேவையில் ஈடுபடுவதில்லை என்பதையும்;
- (iii) இதன் காரணமாக, மேற்படி வீதிகளில் பயணிக்கின்ற பொதுப் பயணிகளும் அதேபோன்று அலுவலக ஊழியர்களும் பெருமளவில் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள் என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) 173 மற்றும் 115 வீதி இலக்கங்களைக் கொண்ட பேருந்துப் பயண வீதிகளில் குறைந்த பட்சம் இப்போச பேருந்து ஒன்றையாவது சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) எல்.ஈ.ஈ.ஈ. பயங்கரவாதிகளினால் கிழக்கு மாகாணத்தின் ஐந்து பொலிஸ் நிலையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (ii) அதில் மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) அத்தாக்குதலின் போது காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iv) மேற்படி தாக்குதலின்போது ஏற்பட்ட சொத்துகளுக்கான சேதம் பற்றி மதிப்பீடு செய்யப்பட்டிருப்பின், அது எவ்வளவென்பதையும்;
- (v) அந்த அழிவுக்கு பொறுப்புக்கூற வேண்டிய பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பதையும்;
- (vi) சம்பந்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (vii) இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

கௌரவ டலஸ் அழகப்பெரும,— அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை செலுத்துவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள மாத்தறை மாவட்டத்திலுள்ள தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி நிறுவனங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
- (iii) ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ள மாத்தறை மாவட்டத்திலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கமைய தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- (iv) ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தில் பதிவு செய்யப்படுவதற்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச தேவைகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கிழக்கு மாகாணத்தின், அம்பாறை மாவட்டத்திலுள்ள, கல்முனை கல்வி வலயத்தில் அண்மையில் தரமுயர்த்தப்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்துடன் எட்டு தேசிய பாடசாலைகள் உள்ளனவென்பதையும்;
- (ii) ஏற்கனவே மேற்படி தேசிய பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்படவில்லையென்பதையும்;
- (iii) மேற்படி பாடசாலைகளில் நிரந்தர அதிபர்கள் உள்ளதாக தவறான தகவல்கள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளனவென்பதையும்;
- (iv) கல்வி அமைச்சின் சீரான மேற்பார்வையின்றி மேற்படி பாடசாலைகள் இயங்குவதாக இலங்கை கல்வி நிர்வாக உத்தியோகத்தர்களின் சங்கம் குற்றஞ்சாட்டுகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் கட்டாயமாக பட்டதாரிகளாக இருக்க வேண்டுமென்ற பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவின் கட்டளையின் பிரகாரம், மேலே குறிப்பிடப்பட்ட பாடசாலைகளுக்கு தகுதியான நிரந்தர அதிபர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

- (ii) ஆமெனின், இது நடைமுறைப்படுத்தப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

கௌரவ பந்துல குணவர்தன,— கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 141 ஆம் இலக்க முன்மொழிவுக்கமைவாக, உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு பக்கெற்றிற்கு ரூபா 30/- மானியம் பெற்றுக்கொடுப்பதற்கு முன்மொழியப்பட்டதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) மேற்படி பால் உற்பத்திக்கான மானியத்தின் சார்பில், வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட ரூபா 1000 மில்லியன் நிதி ஏற்பாடு பயன்படுத்தப்பட்ட விதத்தை தெளிவுபடுத்துவாரா என்பதையும்;
- (iii) பால் உற்பத்திக்கான மானியமானது எந்த அமைச்சின் ஊடாக எந்த நபர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதென்பதையும்;
- (iv) 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இலங்கையில் பால் உற்பத்தியானது ஒவ்வொரு ஆண்டின் பிரகாரம் தனித்தனியாக எத்தனை மில்லியன் லீற்றர்கள் என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

1393/ '16

கௌரவ வாகுதேவ நாணாயக்கார,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) களுத்துறை மற்றும் வல்லலாவிட்ட பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசங்களிலுள்ள விவசாயிகள் உரமானியத்தை பெற்றுக்கொள்ள வந்த போது மானியத்துக்கான விண்ணப்பத்துடன் தேசிய அடையாள அட்டையின் நிழற்பட பிரதியொன்றையும் சமர்ப்பிக்க வேண்டுமென குறிப்பிட்ட உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார் என்பதையும்;
- (ii) அநேகமான விவசாயிகள் தேசிய அடையாள அட்டை இல்லையென கூறியபோது அடையாள அட்டையின் பிரதியை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டுமென சுற்றுநிருபமொன்று அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார் என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) அந்தப் பிரதேச விவசாயிகளிடம் உள்ள முதியோர் அடையாள அட்டை, கடவுச் சீட்டுக்கள், சாரதி அனுமதிப் பத்திரங்கள் என்பவற்றை தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்ட உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இந்த சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

1507/ '17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டில் அரசாங்கம் பெற்றுக்கொண்ட மொத்தக் கடன்களின் பெறுமதி யாது;
- (ii) 2016 ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட கடன்களுக்காக செலுத்த வேண்டிய நிறையேற்றப்பட்ட சராசரி வட்டி வீதம் யாது;
- (iii) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு ஒப்பீட்டளவில், 2016 ஆம் ஆண்டில் நிறையேற்றப்பட்ட சராசரி வட்டி வீதம் மாற்றமடைந்துள்ள பெறுமதி யாது; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1560/ '17

கௌரவ சனில் ஹந்துன்னெத்தி,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட “கமட்ட சவிய - சதொச படிய” நடமாடும் சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் தற்போது அமுலில் உள்ளதா என்பதையும்;
- (ii) மேற்படி கருத்திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (iii) இந்த நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதி யாது என்பதையும்;
- (iv) இதற்காக ஏற்கப்பட்ட மொத்தச் செலவு பற்றிய அறிக்கையை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (v) மேற்படி கருத்திட்டத்தை ஆரம்பிக்க முன்னர் உரியவாறான சாத்தியக்கூறுக் கற்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (vi) இன்றேல், கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் அவசியத்தன்மை யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

கௌரவ இம்ரான் மஹரூப்,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்ட மூலங்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு மூலத்திலிருந்தும் ஒதுக்கப்பட்ட பணத் தொகை வெவ்வேறாக யாவை என்பதையும்;
(iii) அதற்கென செலவிடப்பட்ட மொத்தச் செலவு எவ்வளவென்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) இவ் விளையாட்டு மைதானம் 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டதென்பதையும்;
(ii) அதன் நினைவுப் பலகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரின் பெயர்கள் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?

- (இ) (i) மேற்படி பெயர்கள் குறிப்பிடப்பட்டதன் அடிப்படை யாதென்பதையும்;
(ii) அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நிலையில் இவர்களுடைய பெயர்கள் மேற்படி நினைவுப் பலகையில் குறிப்பிடப்படாமல்க்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி விளையாட்டு மைதானத்துக்கு இடப்பட்டுள்ள பெயர் தொடர்பாக ஏற்புடைய செயல் நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) அரசு நிதியில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது ஒரு கட்சிக்கு மாத்திரம் முன்னுரிமை அளித்து கட்சியொன்றுக்கு பிரச்சாரத்தை தேடித்தருவது நல்லாட்சியின் ஓர் பண்பாகுமென ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
(v) இத் தவறை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

- (ஈ) இன்றேல், ஏன்?

கௌரவ பிமல் ரத்நாயக்க,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கடந்த அண்மித்த 5 கல்வி ஆண்டுகளினுள் அரசு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் மஹப்பொல உயர் கல்விப் புலமைப்பரிசில் வழங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) தற்போது மஹப்பொல புலமைப்பரிசிலுக்காக மாதாந்தம் செலுத்தப்படுகின்ற பணத் தொகை எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மஹபொல புலமைப் பரிசில்களை வழங்கும் போது திறமை அடிப்படையில் (on merit basis) புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு மாணவர்களை தெரிவு செய்யும் முறையியல் யாது என்பதையும்;
- (ii) கடந்த அண்மித்த 5 கல்வி ஆண்டுகளினுள், மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உயிரியல், கணிதம், வணிகம் மற்றும் கலை பாடப் பிரிவுகளுக்காக திறமை அடிப்படையில் மஹபொல புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை, கல்வி ஆண்டு மற்றும் பாடப் பிரிவுகளுக்கு அமைய தனித்தனியே யாது என்பதையும்;
- (iii) மேற்படி 5 கல்வி ஆண்டுகளினுள், மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள மாணவர்களில், அந்தந்த பாடப் பிரிவுகளுக்கு அமைய, குறைந்தபட்ச தகைமையினை பெற்றுள்ள மாணவ மாணவிகளின் க.பொ.த. (உ.த.) பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய குறித்த மாவட்ட நிலை (District Rank) மற்றும் நாடளாவிய நிலை (Island Rank) கல்வி ஆண்டு மற்றும் பாடப் பிரிவுகளுக்கமைய வெவ்வேறாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1673/ '17

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அம்பாறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாகச் சேவை II ஆம் வகுப்பைச் சேர்ந்த அலுவலரான திரு. ஏல்.எம். முக்தார் பணியாற்றுகிறார் என்பதையும்;
- (ii) அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றுகின்றவர் இலங்கை கல்வி நிர்வாகச் சேவையில் திரு. முக்தாரை விட கனிஷ்ட அலுவலர் என்பதையும்;

அவர் அறிவாராரா?

- (ஆ) (i) கனிஷ்ட அலுவலர் ஒருவரின் கீழ் உயர்தரமுடைய சிரேஷ்ட அலுவலர் ஒருவர் பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்படுவாரா என்பதையும்;
- (ii) திரு. முக்தாரை அவரின் தரத்திற்கும், மூப்புரிமைக்கும் ஏற்ப இடமாற்றமொன்றினை அவருக்கு வழங்குதல் அல்லது திரு. முக்தாரை விட சிரேஷ்ட அதிகாரியொருவரை அம்பாறை வலய, வலயக் கல்விப் பணிப்பாளராக நியமித்த ஆகியவற்றின் மூலம் இந்த முறைகேட்டினை நிவர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுமா என்பதையும்;
- (iii) ஆம் எனில் எப்போது என்பதையும்;

அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

(இ) இன்றேல் ஏன்?

1748/ '17

கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தொண்டர் கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- (ii) ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரசாங்க வேலைத்திட்டம் ஏதும் உள்ளதா என்பதையும்;
- (iii) பிரதேச செயலக மட்டத்தில் பணியாற்றும் கிராம உத்தியோகத்தர்களின் இடங்களை (பிரிவுகளை) மாற்ற முடியுமா என்பதையும்;
- (iv) கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கு ஒரு பிரிவில் எத்தனை வருடங்கள் சேவையாற்றலாம் என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1369/ '16

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வுளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வவுனியா மாவட்டத்தின், வவுனியா தெற்கு பிரதேச யெலாளர் பிரிவில், ஓமந்தை சந்திக்கு கிழக்கே 7 கிலோ மீற்றர் தூரத்தில், இளமருதங்குளம் கிராமமும், அங்கிருந்து 3 கிலோ மீற்றர் தூரத்தில் சேமமடு கிராமமும் அமைந்துள்ளன என்பதையும்;
- (ii) யுத்த நிலைமைக்கு முன்னர் இக்கிராமங்களில் 500 குடும்பங்கள் வாழ்ந்துவந்ததுடன், யுத்த நிலைமை முடிவடைந்ததன் பின்னர் தற்போது இளமருதங்குளம் கிராமத்தில் 19 குடும்பங்களும், சேமமடு கிராமத்தில் 65 குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றன என்பதையும்;
- (iii) இக்கிராமங்களில் யுத்த நிலைமைக்கு முன்னர் சுமார் 1100 ஏக்கர் அளவான காணிப் பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தற்போது காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக விவசாயம் செய்வதற்கு முடியாத நிலைமை உருவாக்கியுள்ளது என்பதையும்;
- (iv) இம்மக்களுக்கென எந்தவொரு வீடமைப்புத் திட்டமும் அமுல்படுத்தப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) இளமருதங்குளம் மற்றும் சேமமடு கிராமங்களில் வாழும் மக்களின் நலன்புரிக்காக தற்போது கருத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;
- (iii) இன்றேல், எதிர்காலத்தில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1390/ ' 16

கௌரவ பந்துல குணவர்தன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 136 ஆம் இலக்க முன்மொழிவின் பிரகாரம் நெல் விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூபா 25,000/- உச்சளவின் கீழ் விநியோகிக்கப்பட்ட உர மானியத்தை பெற்றுக்கொண்டவர்களின் பெயர் பட்டியலொன்றை அத்தகைய ஒவ்வொரு ஆளுக்கும் பெற்றுக்கொடுக்கப்பட்ட நிதி அளிப்புகளுடன் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (ii) 2005-2016 வரை ஒவ்வொரு ஆண்டுக்காகவும் உர மானியத்திற்கென அரசாங்கத்தினால் ஏற்கப்பட்ட செலவினம் தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- (iii) 2015 ஆம் ஆண்டில் உர மானியத்திற்கென ஒதுக்கப்பட்ட ரூபா 35,000 மில்லியன் தொகையில் மற்றும் 2016 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூபா 37,500 மில்லியன் தொகையில் சேமிக்கப்பட்ட தொகை இருக்குமாயின், அத்தொகை எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

2017 ஓகஸ்ட் 09, புதன்கிழமை

வாய்மூல விடைக்கான வினாக்கள்

66/ '15

கௌரவ புத்திக பத்திரண,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை சுங்கம் புதிய அலுவலகத் தொகுதியில் அதன் பணிகளை ஆரம்பித்த திகதி யாதென்பதையும்;
- (ii) புதிய இடத்திற்கு வருவதற்கு முன்னர் அலுவலகத்தின் இறுதி ஆண்டுக்கான தொலைபேசி, மின்சாரம், மற்றும் நீர்க் கட்டணப் பட்டியல்களின் பெறுமதி ஒவ்வொரு மாதத்தின் பிரகாரம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (iii) மேற்படி பட்டியல்களின் சாராசரிப் பெறுமதி எவ்வளவென்பதையும்;
- (iv) புதிய அலுவலக தொகுதிக்கு வந்த நாள் தொடக்கம் இதுவரை தொலைபேசி, மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணப் பட்டியல்களின் பெறுமதி ஒவ்வொரு மாதத்தின் பிரகாரம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (v) மேற்படி பட்டியல்களின் சாராசரிப் பெறுமதி எவ்வளவென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

- (ஆ) (i) தற்போது இலங்கைச் சுங்கத்தின் தொலைபேசி, மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணப் பட்டியல்கள் முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (ii) இன்றேல், நிலுவைத் தொகை உள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், நிலுவைத் தொகை ஒவ்வொரு கட்டணப் பட்டியலின் பிரகாரம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(11)

- (இ) (i) இலங்கைச் சுங்கத்தின் மாதாந்த நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசிக் கட்டணங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அது எவ்வகையில் என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

991/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் அல்லது இணைத் தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர் அல்லாதோர் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்பதையும்;
- (ii) ஆமெனில், அவர்களின் பெயர்கள், அவர்கள் தலைவர் பதவியேற்றுள்ள பிரதேச அபிவிருத்திக் குழுக்கள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
- (iii) மேற்படி தலைவர்களுக்கான அதிகாரங்கள் யாவை என்பதையும்;
- (iv) மேற்படி ஆட்கள் மேற்கூறிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட அடிப்படை யாதென்பதையும்;
- (v) மேற்படி ஆட்களின் அதிகூடிய கல்வித் தகைமைகள் அல்லது தொழிற்தகைமைகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
- (vi) மேற்படி தலைவர்களுக்கு/ இணைத் தலைவர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்கள், கொடுப்பனவுகள் மற்றும் வேறு வசதிகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1118/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2010 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஏற்பாட்டின் கீழ் பதுளை மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட வாரச் சந்தைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) அபிவிருத்தி செய்யப்பட்ட வாரச் சந்தைகளின் பெயர்கள் யாவையென்பதையும்;
- (iii) ஒவ்வொரு வாரச் சந்தைக்கும் செலவுசெய்யப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக யாதென்பதையும்;
- (iv) சம்பந்தப்பட்ட நிருமாணப் பணிகளுக்கான ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொண்ட ஆட்களின் பெயர்கள், முகவரிகள் ஆகியவற்றை இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1195/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 1983 ஆம் ஆண்டளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை மின்சார சபையினால் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் மொத்த எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) தற்போதைக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் மொத்த எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) 1984 முதல் 2009 ஆம் ஆண்டு வரை மின்சாரம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;
- (iv) 2009 ஆம் ஆண்டில் யுத்த நிலவரம் முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;
- (v) மேற்படி (iv) இல் குறிப்பிடப்பட்டுள்ள காலகட்டத்தில் மின்சாரம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(அ) இன்றேல், ஏன்?

1303/ '16

கௌரவ டலஸ் அழகப்பெரும,— கிராமிய பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லின் அளவு யாதென்பதையும்;
- (ii) 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை நெல் கொள்வனவுக்காக அரசாங்கத்தினால் செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;
- (iii) 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல் ஒரு கிலோவுக்காக விவசாயிகளுக்கு செலுத்தப்பட்ட விலை யாதென்பதையும்;

ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை மாத்தறை மாவட்டத்தின் ஒட்டு மொத்த நெல் அறுவடை யாதென்பதையும்;
- (ii) 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரையிலான வருடங்களில் அரசாங்கத்தினால் மாத்தறை மாவட்ட விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெல்லின் அளவு யாதென்பதையும்;

ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1324/ '16

கௌரவ ஈ. ரஞ்சித் த சொய்சா,— பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தற்போது இலங்கையில் உள்ள ஓய்வுபெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) இவர்களுக்கு ஓய்வூதியம் செலுத்துவதற்கு வருடாந்தம் செலவிடப்படும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;
- (iii) இது தேசிய வருமானத்தின் எத்தனை சதவீதம் என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) ஓய்வுபெற்றவர்களுக்கு மாதாந்தம் ஓய்வூதியச் சீட்டு வழங்கப்பட்டதை அறிவாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி ஓய்வூதியச் சீட்டு தற்போது ஏன் வழங்கப்படுவதில்லை என்பதையும்;
- (iii) அதனை மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

1410/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டத்தின் 180 ஆம் இலக்க பிரேரணைக்கேற்ப, 2018 ஆம் ஆண்டில் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியினை அமெரிக்க டொலர் 2 பில்லியன் வரை உயர்வடையச் செய்வதற்காக ஏதேனும் திட்டவட்டமான ஏற்றுமதி மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்று தயாரிக்கப்பட்டதா என்பதையும்,
- (ii) ஆமெனில், அது யாரால் என்பதையும்,
- (iii) இலங்கையில் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியை ரூபா 2 பில்லியன் வரை உயர்த்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் பங்களிப்பு மற்றும் அனுசரணைகள் பற்றி தெளிவுபடுத்துவாரா என்பதையும்,
- (iv) 2000 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை இலங்கைக்கும் மடகஸ்காருக்குமிடையில் இரத்தினக்கற்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பாக உருவாகியுள்ள போக்குகளை காட்டும் புள்ளிவிபரக் குறிப்புகளையும் மற்றும் விபரங்களையும் சமர்ப்பிப்பாரா என்பதையும்,
- (v) 2016 ஆம் ஆண்டில் இலங்கை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியின் ஊடாக ஈட்டிக்கொண்ட மொத்த வெளிநாட்டுச் செலாவணியின் அளவு யாதென்பதையும் மற்றும் அதற்கு பங்களிப்பு வழங்கிய பிரதான ஏற்றுமதியாளர்கள் 20 பேர் யாரென்பதையும்.
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1494/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2011 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டவாறான 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை சட்டத்தின் 7(25) பிரிவுக்கு அமைய 1972 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் கீழ் அல்லது ஏதேனுமொரு மாகாண சபை நியதிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்ற ஏதேனுமொரு கூட்டுறவுச் சங்கத்தின் இலாபம் மற்றும் வருமானம் 2011 ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதென்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
- (ii) அதற்கு மேலதிகமாக, மேற்படி கூட்டுறவுச் சங்கங்களின் வட்டி மற்றும் பங்கிலாபங்களும் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
- (iii) இதற்கு மேலதிகமாக, உண்ணாட்டரசிறை சட்டத்தின் 133(3)(அ) பிரிவுக்கு அமைய மேற்படி கூட்டுறவுச் சங்கங்களின் வட்டி வருமானம் தடுத்துவைத்தல் வரியிலிருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மேற்படி விடயங்கள் காரணமாக கூட்டுறவுச் சங்கங்களுக்கு பெரும் அனுகூலமானதொரு நிலைமை ஏற்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கின்றாரா என்பதையும்;
- (ii) இவ்வாறான நிலையில், 2017 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மேற்படி வரி விலக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
- (iii) இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ள சகல வசதிகளும் மீண்டும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

2017 ஓகஸ்ட் 10, வியாழக்கிழமை

வாய்மூல விடைக்கான வினாக்கள்

67/ '15

கௌரவ புத்திக பத்திரன்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) கமத்தொழிலுக்கான விவசாய இரசாயனங்கள், உரப் பாவனை மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக ஏற்படும் சுற்றாடல் அழிவினால் இலங்கையின் நீர் மூலங்கள் மாசடைந்துள்ளதென்பதை அவர் அறிவாரா?
- (ஆ) (i) இலங்கையில் மக்களின் பாவனைக்கு பொருந்தாத நீரைக் கொண்ட ஆறுகள், வாடிகள் மற்றும் ஏனைய நீர் மூலங்கள் தொடர்பாக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், நீர் மாசடைந்துள்ள பிரதானமான நீர் மூலங்கள் யாவை என்பதையும்;
- (iii) அந்த இடங்களை பாவனைக்கு உகந்த வகையில் துப்பரவு செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (iv) எதிர்காலத்தில் நீர் மூலங்கள் மாசடைவதைத் தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

1072/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) நிதி அமைச்சினால், வரி செலுத்தல் தொடர்பாக 2016 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதத்தில் அச்ச மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவித்தல்களை பிரச்சாரம் செய்தல் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) மேற்படி அறிவித்தல்களின்,
- (i) பிரச்சாரம் நிறுத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;
 - (ii) பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஒவ்வொரு ஊடக நிறுவனத்துக்கும் செலுத்தப்பட்ட தொகை வெவ்வேறாகவும் மொத்தமாகவும் எவ்வளவென்பதையும்;
 - (iii) பிரச்சாரத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதித் தொகையை ஊடக நிறுவனங்களுக்கிடையே பகிர்ந்தளிப்பதற்கு பயன்படுத்திய அடிப்படை யாதென்பதையும்
 - (iv) பிரச்சாரத்துக்கு தேவையான நிதியத்தை வழங்கிய அரசு நிறுவனங்கள் மற்றும் ஒவ்வொரு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பங்களிப்பு வெவ்வேறாக யாவை என்பதையும்,-
 - (v) பிரச்சாரத்துக்கு அமைச்சின் நிதி செலவிடப்பட்டிருப்பின், அதற்கென பயன்படுத்தப்பட்ட செலவினத் தலைப்புகள் யாவை என்பதையும்,-
 - (vi) பிரசாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட விளம்பர முகவர் நிறுவனங்கள் மற்றும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் வழங்கப்பட்ட தரகுப் பணத் தொகை மற்றும் கட்டணத் தொகை வெவ்வேறாக யாவை என்பதையும்,-
 - (vii) மேற்படி விளம்பர முகவர் நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்ட அடிப்படை யாதென்பதையும்,-
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

1120/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஊவா மாகாண சபையின் கீழ் மாகாண பொதுமனுக்கள் குழுவொன்று செயற்படுகின்றதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அம்மாகாண பொது மனுக்கள் குழு உறுப்பினர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;
- (iii) தற்போதைய ஊவா மாகாண முதலமைச்சர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டதை அடுத்து இற்றைவரை இக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iv) இற்றைவரை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை விசாரணை செய்து நிவாரணம் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (v) இக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள விதப்புரைகளை நடைமுறைப்படுத்தியுள்ள மற்றும் நடைமுறைப்படுத்தாத மாகாண அரசு நிறுவனங்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
- (vi) மேற்படி குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தாத மாகாண அரசு நிறுவனங்கள் சம்பந்தமாக மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கும் நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1196/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 1983 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை மின்சார சபையினால் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் மொத்த எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) தற்போதைக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் மொத்த எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) 1984 முதல் 2009 ஆம் ஆண்டு வரை மின்சாரம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;
- (iv) 2009 ஆம் ஆண்டில் யுத்த நிலவரம் முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;
- (v) மேற்படி (iv) இல் குறிப்பிடப்பட்டுள்ள காலகட்டத்தில் மின்சாரம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(அ) இன்றேல், ஏன்?

1305/ '16

கௌரவ டலஸ் அழகப்பெரும,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை மாத்தறை மாவட்டத்தில் பதிவாகியுள்ள பெரும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பொலிஸ் நிலையத்துக்கமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
- (ii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பெரும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குற்றச் செயல்களின் எண்ணிக்கை, குற்றச் செயல்களின் தன்மைக்கு அமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
- (iii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பெரும் செயல்கள் தொடர்பாக குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் வெவ்வேறாக யாவை என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) (i) குற்றச் செயல்கள் பற்றி அறிக்கையிடுகின்றபோது பின்பற்ற வேண்டிய ஊடக ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான ஒழுக்க நெறிக் கோவையொன்றை தயாரிப்பதன் தேவையை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒழுக்க நெறிக் கோவையொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (iii) கடந்த ஆட்சிக்காலம் மற்றும் தற்போதைய ஆட்சிக்காலத்தில் இடம் பெற்றுள்ள குற்றச் செயல்களின் எண்ணிக்கை மற்றும் இயல்பை பார்க்கும் போது நிலவிய அல்லது நிலவுகின்ற ஆட்சியுடன் ஏதேனும் தொடர்புகள் இருப்பதாக நம்புகின்றாரா என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1411/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் 179 ஆம் இலக்க முன்மொழிவின் படி, இறக்குமதி செய்யப்பட்ட ஆபரணங்களுக்கு விதிக்கப்பட்ட 10% செஸ் வரியின் மூலம் திரட்டப்பட்ட மொத்த வரி வருமானம் எவ்வளவு;
- (ii) குறிப்பட்ட செஸ் வரியை உள்நாட்டு கலைஞர்களை பேணுவதற்கு ஈடுபடுத்திய முறை யாது;
- (iii) 1977 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை ஒவ்வொரு வருடத்திலும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஆபரணங்களின் பெறுமதி மற்றும் பிரதான இறக்குமதியாளர்கள் 20 பேர்களின் பெயர்ப்பட்டியலை சமர்ப்பிப்பாரா;
- (iv) இலங்கைக்கு ஆபரணங்கள் இறக்குமதி செய்யப்படுமாயின், அவற்றின் பிரதான வழங்குனர்கள் யாவர்;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1496/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டிலும் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட பணத் தொகைகள் தனித்தனியே யாது என்பதையும்;
- (ii) மேற்படி மாகாண சபைகளினால் ஒவ்வொரு ஆண்டிலும் செலவிடப்பட்ட பணத் தொகைகள் தனித்தனியே யாது என்பதையும்;
- (iii) மேற்படி மாகாண சபைகளினால் செலவிடப்பட்ட பணத் தொகை, ஒதுக்கப்பட்ட பணத் தொகையின் சதவீதமாக தனித்தனியே யாது என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1544/ '17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அனுராதபுரத்தில் வசிக்கும், மூன்று பிள்ளைகளின் தாயான சுஜானி என்ற பெண் குவைட் நாட்டில் சேவையாற்றிய சமயம் மிக கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரென்பதையும்;
- (ii) மேற்படி கொடூர சித்திரவதை காரணமாக முண்ணான் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, இவர் தற்சமயம் குவைட்டிலுள்ள அடான் வைத்தியசாலையில் 17 ஆம் வாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) முண்ணான் பாதிக்கப்பட்டமையால் முடங்கிய நிலையில் உள்ள இப்பெண் உடனடியாக இலங்கைக்கு அழைத்து வரப்படுதல் வேண்டுமென்பதை அவர் ஏற்றுக்கொள்கிறாரா என்பதையும்;
- (ii) ஆமெனின், இவருக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையுடன் உடனடியாக இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1573/ '17

கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) பொலன்னறுவை, மனம்பிட்டிய மணல் தேவைக்கேற்ப, மணல் விநியோகமானது மனம்பிட்டிய மணல் கம்பனியினால் மேற்கொள்ளப்படுகின்றது என்பதை அறிவாரா;
- (ii) மேற்படி கம்பனி அரசாங்கக் கம்பனியா; இன்றேல், பகுதியளவிலான அல்லது முழு அளவிலான தனியார் கம்பனியா;
- (iii) மேற்படி கம்பனியின் பணிப்பாளர் சபையினர் யார்;
- (iv) குறிப்பிட்ட கம்பனியினால் கேள்வியாளர்களுடைய மணல் தேவைக்கேற்ப மணல் விநியோகிக்கப்படும் முறையியல் யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1592/ '17

கௌரவ அசோக் பிரியந்த,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் கமநல சேவை நிலைய ஆளுகைப் பிரதேசங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (ii) அந்த ஆளுகைப் பிரதேச நிலையங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
- (iii) மேற்படியான ஆளுகைப் பிரதேசம் ஒன்றிலிருந்து உர மானியத்திற்காக விண்ணப்பித்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை தனித்தனியாக யாது என்பதையும்;
- (iv) மேற்படி விவசாயிகளில் உர மானிய பணத்தொகையைப் பெற்றுக்கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (v) உர மானிய பணத்தொகை வழங்கப்படவிருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (vi) இதுவரை உர மானிய பணத்தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு அத்தொகையை வழங்கவுள்ள திகதி யாதென்பதையும்
- அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

(ஆ) இன்றேல் ஏன்?

1602/ '17

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அன்டே லெகோ பிரைவட் லிமிடெட் (Ante Leco (pvt) Ltd.) நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்துக்கு உள்ள உரிமை யாது;
- (ii) மேற்படி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் யாது;
- (iii) மேற்படி நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள மின் மானிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;
- (iv) மேற்படி நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை யாது;
- (v) ஆரம்பம் முதல் குறிப்பிட்ட நிறுவனம் அடைந்துள்ள இலாபம் அல்லது நட்டம் ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1605/ '17

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கௌரவலபிட்டி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கன எரிபொருள் எண்ணெய் (HFO) மூலம் தற்சமயம் இயங்கும் மின்னிற்பத்தி நிலையத்தை ஓராண்டுக்குள் நீர்ம இயற்கை வாயு (LNG) மூலம் இயங்க வைப்பதற்கு இணக்கப்பாடு காணப்பட்டதா என்பதையும்;
- (ii) இவ்விணக்கப்பாடு முறிந்துள்ளதா என்பதையும்;
- (iii) மேற்படி இணக்கப்பாடு முறிந்தமையால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவென்பதையும்;
- (iv) மேற்படி மின்னிற்பத்தி நிலையத்தினால் இலங்கை மின்சார சபைக்கு பெற்றுக் கொடுக்கப்படும் மின்சார அலகொன்றின் விலையை தீர்மானிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டுக்கு முரணாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதை அறிவாரா என்பதையும்;
- (v) ஒப்பந்தத்தின் பிரகாரம் மின்சாரத்தை விநியோகிக்கும் நிறுவனம் செயற்படுவதை உறுதிபடுத்துவதற்கு மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (vi) மேற்படி இணக்கப்பாட்டின் பிரகாரம் நடவடிக்கை எடுக்காமையால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டம் எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1611/ '17

கௌரவ ஹேஷான் வித்தானகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை மகாவலி அதிகாரசபையின் வளவ வலயத்திற்குச் சொந்தமான காணிகளின் ஏக்கரளவு யாது;
- (ii) இதில் மக்களுக்கு பகிர்ந்தளித்துள்ள காணிகளின் அளவு ஒவ்வொரு பிரிவுக்கிணங்கவும் வெவ்வேறாக யாது;
- (iii) 50 ஏக்கருக்கு மேற்பட்ட கருத்திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ள காணிகள் பற்றிய விபரமொன்றைச் சமர்ப்பிப்பாரா;
- (iv) மேலே (iii) இல் குறிப்பிட்டுள்ள காணிகள் அமைச்சரவை அங்கீகாரத்தின்பேரில் வழங்கப்பட்டனவா;
- (v) இன்றேல் அக்காணிகள் வழங்கப்பட்ட முறையியல் யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1626/ '17

கௌரவ எஸ். சீ. முத்துகுமாரண,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தம்புத்தேகம் வைத்தியசாலை, மத்திய மாகாண சபைக்குச் சொந்தமான அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியசாலையாகும் என்பதை அறிவாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அநுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகம், கல்னேவ, ராஜாங்கனய, தலாவ, இப்பலோகம் மற்றும் நொச்சியாகம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளையும் மற்றும் வடமேல் மாகாணத்தின் மஹவ, கல்கமுல மற்றும் மிகலாவ ஆகிய பிரதேசங்களையும் சேர்ந்த நோயாளிகள் இவ்வைத்தியசாலை யிலிருந்து சிகிச்சை பெறுகின்றனரென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மேற்படி வைத்தியசாலையின் முதலாம் வாட்டில்/ திடீர் விபத்துக்கள் வாட்டில் சராசரியாக ஒரு நாளைக்கு சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) மேற்படி வாட்டிலுள்ள கட்டிடங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் பற்றி திருப்தியடைகின்றாரா என்பதையும்;
- (iv) மேற்படி வைத்தியசாலைக்கு கடந்த ஆண்டில் புதிய வாட்டுத் தொகுதியொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
- (v) இற்றை வரை அதன் வேலைகள் முடிவடையாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
- (vi) புதிய கட்டடத்தின் வேலைகளை பூர்த்திசெய்து அதை திறந்து வைப்பதற்கு தலையீடு செய்வாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1627/ '17

கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதிப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2050 ஆம் ஆண்டில் இலங்கையின் மின்வலுத் தேவையில் 100% சூரிய சக்தி, காற்றுச் சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களினுடாக பெற்றுக் கொள்ளப்படுமென தேசிய பத்திரிகைகளில் வெளியாகிய அறிக்கைகள் சரியானவையா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி நோக்கமானது தேசிய வலுசக்தி கொள்கையுடன் எந்தளவிற்கு இணங்குகின்றதென்பதையும்;
- (iii) குறிப்பிட்ட நோக்கத்தை அடையப்பெறுவதற்கு தங்களது அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ள பணிகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

2017 ஓகஸ்ட் 11, வெள்ளிக்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

100/ '15

கௌரவ புத்திக பத்திரண,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) சட்ட விரோதமான முறையில் படகுகள் மூலமாக அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கையர் பலர் அங்கேயுள்ள தடுப்பு முகாம்களில் உள்ளனர் என்பதையும்;
- (ii) அம்மக்களுக்கு மேற்படி முகாம்களில் குறைந்தபட்ச வசதிகளேனும் இல்லை என்பதையும்;
- (iii) இவர்களை மீண்டும் இந்த நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் இற்றை வரை எத்தகைய நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதையும்;
- அவர் அறிவாரா?

- (ஆ) (i) கிரிஸ்மஸ் தீவில், பபுவா நியூகினியாவில், அவுஸ்திரேலியாவில் மற்றும் நாகூரில் உள்ள முகாம்களில் இருக்கின்ற இலங்கையர்களின் எண்ணிக்கை பற்றி விசாரித்தறியப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி முகாம்களில் இருக்கின்ற இலங்கையரின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) இவர்களை இந்த நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனில், மேற்படி நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

1104/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) தற்போதைய அரசாங்கம் சிறந்த சர்வதேச உறவுகளைக் கட்டியெழுப்பியதன் விளைவாக 2014 ஆம் ஆண்டுக்கு ஒப்பீட்டளவில் 2015 ஆம் ஆண்டில்;
- (i) வெளிநாட்டு அளிப்புக்கள் அதிகரித்துள்ளதா;
- (ii) ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதா;
- (iii) புதிய வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்களின் கிடைப்பனவு அதிகரித்துள்ளதா;
- (iv) வெளிநாட்டு பண அனுப்பல்கள் அதிகரித்துள்ளதா;
- (v) வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளதா;
- (vi) பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1122/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கொழும்பு தலைநகரைச் சார்ந்த வீதி இலக்கம் 103, பொரளை - நாராஹேன்பிட்ட மற்றும் வீதி இலக்கம் 144 ராஜகிரிய - கோட்டை ஆகிய வீதிகளில் இ.போ.சபையின் ஒரு பேருந்தேனும் சேவையில் ஈடுபடுவதில்லை என்பதையும்;
- (ii) இதன் காரணமாக மேற்படி பேருந்து வீதிகள் தனியார் பேருந்து உரிமையாளர்களின் ஏகபோக உரிமைக்கு உள்ளாகியுள்ளதன் மூலம் அவ்வீதிகளில் பயணிக்கும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்துள்ளார்கள் என்பதையும்;
- (iii) மேலும், வீதி இலக்கம் 117 இரத்தமலான - நுகேகொட மற்றும் வீதி இலக்கம் 192 மொரட்டுவ - மஹரகம வீதிகளில் இ.போ.சபையின் ஒரு பேருந்து மாத்திரமே சேவையில் ஈடுபடுகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) மேற்படி பேருந்து பயண வீதிகளில் மேலதிகமாக இ.போ.சபையின் ஒரு பேருந்து வீதம் சேவையில் ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

1197/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 1983 ஆண்டளவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தினுள் காணப்பட்ட,
- (i) நீர்ப்பாசனங்களின் எண்ணிக்கை;
- (ii) சிறு குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் எண்ணிக்கை;
- (iii) அவற்றின் மூலம் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களின் அளவு;
- எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) 1983 முதல் 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடையும் வரை நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;
- (ii) யுத்த நிலவரம் முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்த நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் புனரமைப்புக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1309/ '16

கௌரவ டலஸ் அழகப்பெரும,— நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச நிலையங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (ii) மேற்படி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் யாதென்பதையும்;
- (iii) 2014.12.31 ஆம் திகதி வரை பிரதேச நிலையங்களால் வழங்கப்பட்டுள்ள குடிமனை மற்றும் வர்த்தக நீர் இணைப்புகளின் எண்ணிக்கை தனித்தனியாக யாது என்பதையும்;
- (iv) 2015.01.01 ஆம் திகதி தொடக்கம் இற்றைவரை மேற்படி பிரதேச நிலையங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள நீர் இணைப்புகளின் எண்ணிக்கை தனித்தனியாக யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) (i) 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை மாத்தறை மாவட்டத்தின் குடிநீர்த் தேவைக்காக செலவிடப்பட்டுள்ள பணத் தொகை ஆண்டு வாரியாக தனித்தனியாக யாது என்பதையும்;
- (ii) 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மாத்தறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குடிநீர் விநியோக கருத்திட்டங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (iii) இன்றளவில் மாத்தறை மாவட்டத்தில் குடிநீர் இணைப்புகளைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ள பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தனித்தனியாக யாது என்பதையும்;
- (iv) இவர்களுக்கு குடிநீர் இணைப்புகளை வழங்கும் திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1412/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டத்தில் 178 ஆம் இலக்க பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஏப்பிறல் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் உத்தேசிக்கப்பட்டவாறு இரத்தினக்கற்கள், ஆபரணங்கள் மற்றும் வைரங்களுக்கான இரண்டு ஏல விற்பனைகள் உத்தேசிக்கப்பட்டவாறு நடாத்தப்பட்டிருப்பின், அதனுடாக நாட்டிற்கு கிடைத்த அனுகூலங்களை தெளிவுபடுத்துவாரா என்பதையும்;
- (ii) இரத்தினபுரி நகரத்தில் இரத்தினக்கற்கள் விற்பனை நிலையமொன்றை தாபிப்பதற்கு அரசாங்கத்தினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட அனுசரணைகள் யாவையென்பதையும்;
- (iii) மேற்படி வரவு செலவுத் திட்ட பிரேரணைக்கேற்ப விமான நிலையத்தில் தாபிக்கப்பட்ட இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iv) இந்த புதிய விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் யாவரென்பதையும்;
- (v) தற்போது இலங்கையின் விமான நிலையங்களில் இயங்கிவருகின்ற தீர்வை வரியற்ற இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் விற்பனை நிலையங்கள், அவை ஆரம்பிக்கப்பட்ட திகதிகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரசபைக்குச் செலுத்தப்படுகின்ற மாதாந்த வாடகை ஆகியவை வெவ்வேறாக யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1578/ '17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) நாட்டின் மொத்த வரிகளில் 57% இலங்கை சுங்கத்தினால் அறவிடப்படுகின்றதென்பதையும்;
- (ii) இதில் அதிக வரி வீதம் வாகன இறக்குமதி வரியாகும் என்பதையும்;
- (iii) வரி செலுத்தாமலிருப்பதற்கு வாகன இறக்குமதியாளர்கள் பலவித உபாயங்களை பயன்படுத்துகின்றனர் என்பதையும்;
- (iv) ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு மேலதிகமாக, 2015.02.10 ஆம் திகதிய 1901/3 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலினூடாகவும், இந்நிலைமையைத் தவிர்ப்பதற்கான கட்டளைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) எவ்வாறாயினும், 2015.09.22 ஆம் திகதிய 1933/6 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் மூலம் தீய வர்த்தகர்களுக்கு விரும்பியவாறு நடந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (ii) அ (iii) இல் குறிப்பிடப்பட்ட வர்த்தமானப் பத்திரிகையின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தின் பேரில் சுங்க அதிகாரிகளினால் வெளிப்படுத்தப்பட்ட விலை குறைவாகக் குறிப்பிடப்பட்ட 1000 வாகனங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டால், ரூபா 8000/- மில்லியனுக்கு அதிகமான வருமானத்தை அறவிடமுடியும் என்பதையும்;
- (iii) சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் கட்டளையின் பிரகாரம் 2016.09.21 ஆம் திகதி அனைத்து சுங்கப் பரிசோதனைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தி தற்போது 04 மாதங்கள் கழிந்துள்ளதால் நாடு பெருந்தொகையான வருமானத்தை இழந்துள்ளது என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

- (இ) ஆமெனில், ஆ (iii) இல் குறிப்பிடப்பட்ட கட்டளையை செல்லுபடியற்றதாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

1584/ '17

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஹொரணை, போருவதண்ட, வகவத்தை, பர்த் புதிய வீடமைப்புத் தொகுதியில் 39 ஆம் இலக்க முகவரியில் வதியும் திருமதி. பீ. சீத்தாதேவி ஹொரணை, பர்த் தோட்டத்தின் சிறுவர் பூங்கா நிருவாகியாக சேவையில் இணைந்த திகதி யாதென்பதையும்;
- (ii) இவர் சேவையிலிருந்து விலகிய திகதி யாதென்பதையும்;
- (iii) 26 வருடகால சேவையை முடிவுறுத்தும்போது இவருக்குக் கிடைக்க வேண்டிய நட்டஈட்டுத் தொகை மற்றும் பணிக்கொடைத் தொகை எவ்வளவென்பதையும்;
- (iv) அத்தொகையைப் பெற்றுக்கொடுப்பதற்கு தொழில் திணைக்களத்தினால் 2016.11.26 ஆம் திகதி குறித்துரைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (v) ஆமெனில், அந்த நட்டஈட்டுத் தொகை மற்றும் பணிக்கொடைத் தொகை செலுத்தப்படாதிருப்பது ஏனென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

1588/ '17

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டில் மாத்தறை மாவட்டத்தில் சுற்றாடல் மாசடைதல் சம்பந்தமாக மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாது;
- (ii) முறைப்பாடுகளின் வகைப்படுத்தலுக்கமைய அதிகளவில் பதிவாகியுள்ள முறைப்பாடுகள் யாவை;
- (iii) கிடைத்துள்ள முறைப்பாடுகளின் மத்தியில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் முன்னங்கீகாரத்துடனான நிறுவனங்கள் சம்பந்தமாக கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாது;
- (iv) அந்நிறுவனங்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சட்டவிதிகளுக்கு அமைவாக செயலாற்றி உள்ளனவா;
- (v) மாத்தறை மாநகர ஆளுகைப் பிரதேசத்தில் தொழிற்சாலைகள் மற்றும் கல் வேலைத்தலங்களால் இடம்பெறுகின்ற சுற்றாடல் மாசடைதல் பற்றி பரிசோதிக்கப்பட்டுள்ளதா;
- (vi) நீரில் கன உலோகங்கள் சேர்தல், வளி மாசடைதல், ஒலி மாசடைதல் சம்பந்தமாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட நிறுவனங்கள் யாவை;
- (vii) மேற்படி பரிசோதனைகளின் முடிபுகள் யாவை;
- (viii) மத்திய சுற்றாடல் அதிகாரசபை சட்டத்தின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பொருட்படுத்தாமல் விட்டுள்ள எத்தனை நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1593/ '17

கௌரவ அசோக்க பிரியந்த,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வடமேல் மாகாண சபையின் கீழ் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) அப் பாடசாலைகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
- (iii) 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடமேல் மாகாண சபையின் மூலம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iv) அப் பாடசாலைகளின் பெயர்கள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1606/ '17

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையின் மின்சார முறைமையை வினைத்திறன்மிக்க முறைமையொன்றாக (Smart Grid) ஆக்குவதற்கு அரசாங்கம் கொள்கைசார் தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;
- (ii) இலங்கையின் மின்சார முறைமையை வினைத்திறன்மிக்க முறைமையாக ஆக்குவதன் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய பயன்கள் யாவை என்பதையும்;
- (iii) இலங்கையின் மின்சார முறைமையை, மின் உற்பத்தி, அனுப்பல் மற்றும் விநியோகத்தை வினைத்திறன்மிக்க முறைமையின் ஊடாக மேற்கொள்வதற்கு செலவாகும் முதலீடு எவ்வளவு என்பதையும்;
- (iv) மேற்படி நடவடிக்கைகளை நிறைவு செய்ய உத்தேசிக்கின்ற ஆண்டு யாது என்பதையும்;
- (v) மேற்படி பணியை நிறைவேற்றுவதற்கு நிதி உதவி வழங்குகின்ற நாடு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் யாவை என்பதையும்;
- (vi) மேற்படி நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக இதுவரை இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியின் அளவு யாது என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1612/ '17

கௌரவ ஹேஷான் வித்தானகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மகாவலி வலயங்களில் நீண்டகாலமாக குடியமர்ந்துள்ள மக்களின் காணிகளுக்காக உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படுகின்ற முறையியல் யாது;
- (ii) அதன் கீழ் வளவ வலயத்தில் ஒருசில காணிகளுக்காக மதிப்பீடு செய்துள்ள பணத்தொகை அநீதியானதென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
- (iii) இது சம்பந்தமாக தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
- (iv) பல வருடங்களாக குடியமர்ந்துள்ள மக்களின் காணிகளுக்காக நியாயமான குத்தகைத் தொகையை அறவிட்டு உரித்துவம் வழங்க எடுக்கும் காலம் எவ்வளவு;
- (v) இது சம்பந்தமாக செயலாற்றி வருகின்ற நிறுவனங்களின் முன்னேற்றம் யாது; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1711/ '17

கௌரவ செஹான் சேமசிங்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அநுராதபுரம் மாவட்டத்தில் இயங்கிவருகின்ற சிவில் பாதுகாப்பு வலயங்களின் எண்ணிக்கை யாது;
- (ii) ஒவ்வொரு வலயத்துடனும் இணைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவு; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) இந்த மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சிவில் பாதுகாப்பு வலயங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டனவென்பதை அறிவாரா;
- (ii) ஆமெனில், அது பற்றிய தகவல்கள் யாவை;°
- (iii) சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவரால் இசை நிகழ்ச்சி டிக்கெட்டுகள் 20 விற்பனை செய்யப்படவேண்டிய கட்டாயம் நிலவியதென்பதை அறிவாரா;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1633/ '17

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபைக்கு சொந்தமான வலுசக்தி உற்பத்தி மூலங்கள் யாவையென்பதையும்;
- (ii) மேற்படி ஒவ்வொரு வலுசக்தி மூலத்திலிருந்தும் நிலைபெறுதகு சக்தி அதிகாரசபைக்கு கிடைக்கும் வருடாந்த வருமானம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (iii) தற்போது நிலைபெறுதகு சக்தி நிதியத்தின் வசமுள்ள நிதியத்தின் அளவு எவ்வளவென்பதையும்;
- (iv) மேற்படி நிதியம் வைப்புச் செய்யப்பட்டுள்ள வங்கி/நிதி நிறுவனம் யாதென்பதையும்;
- (v) மேற்படி நிதியத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் குறிக்கோள்களுக்காக அது உரிய வகையில் பயன்படுத்தப்படுகின்றதென திருப்தியடைகின்றாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1671/ '17

கௌரவ ஈ ரஞ்சித் டி சொய்சா,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் உள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) இவர்களால் பயிரிடப்படுகின்ற தேயிலைத் தோட்டங்களின் மொத்த அளவு எத்தனை ஏக்கர்கள் என்பதையும்;
- (iii) வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்ற தேயிலைக் கொழுந்தின் அளவு எத்தனை கிலோ கிராம் என்பதையும்;
- (iv) அது தேசிய உற்பத்தியின் சதவீதமாக எவ்வளவு என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

- (ஆ) (i) தற்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டவாறு தேயிலை உர மானியம் சகல விவசாயிகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி உர மானியம் வழங்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iii) மானியம் வழங்கப்படவுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iv) மேற்படி விவசாயிகளுக்கு மேற்குறிப்பிட்ட உர மானியம் வழங்கப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

2017 ஓகஸ்ட் 22, செவ்வாய்க்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

101/ '15

கௌரவ புத்திக பத்திரண,— சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் மருத்துவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவ நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) இவற்றில் முழுநேரம் மற்றும் பகுதிநேரம் என்றவாறு பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) மருத்துவர்களுக்கு சொந்தமான தனியார் மருத்தவமனைகளின் எண்ணிக்கை பற்றி இறுதியாக தொகை மதிப்பொன்று மேற்கொள்ளப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (ii) மீண்டும் தொகை மதிப்பொன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (iii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) பதிவுச் சான்றிதழ் இல்லாமல் தனியார் மருத்துவ நிலையமொன்றை நடத்துவதற்கு எதிராக எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கை யாதென்பதையும்;
- (ii) பதிவு செய்யப்படாத மருத்துவ நிலையங்கள் தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை யாதென்பதையும்;
- (iii) பதிவு செய்யப்படாத மருத்துவ நிலையங்களின் உரிமையாளர்களான மருத்துவர்களின் பெயர்கள் மற்றும் வழங்கப்பட்டுள்ள தண்டனை தனித்தனியாக யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

1175/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்புக்காக செலவிடப்பட்ட மொத்த செலவினம் எவ்வளவென்பதையும்;
- (ii) இத்துறைமுகத்தின் உடமையில் குறித்ததொரு சதவீதத்தை தனியார் துறைக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) இவ்வாறு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பார்க்கப்படும் சதவீதம் யாதென்பதையும்;
- (iv) இவ்வாறு விற்பனை செய்வதன் மூலம் எதிர்ப்பார்க்கப்படும் குறைந்தபட்ச பணத்தொகை எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1198/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 1983 ஆண்டளவில் முல்லைத்தீவு மாவட்டத்தினுள் காணப்பட்ட,
 (i) நீர்ப்பாசனங்களின் எண்ணிக்கை;
 (ii) சிறு குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் எண்ணிக்கை;
 (iii) அவற்றின் மூலம் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களின் அளவு;

எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) 1983 முதல் 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடையும் வரை நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;
 (ii) யுத்த நிலவரம் முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்த நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் புனரமைப்புக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

1413/'16

கௌரவ பந்துல குணவர்தன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் 177 ஆம் இலக்க முன்மொழிவின் படி, இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் பயிற்சி நிறுவனத்தில் பாடநெறிகளைக் கற்கும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை, அவற்றின் பெறுமதி மற்றும் புலமைப்பரிசில் பெறுநர்களின் பெயர்ப்பட்டியல் ஆகியவற்றை சமர்ப்பிப்பாரா?

- (ஆ) (i) 1977 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை, இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியின் மூலம் ஈட்டப்பட்ட வெளிநாட்டு செலாவணியின் அளவு ஒவ்வொரு வருடத்திலும் வளர்ச்சியடைந்த முறையைக் காட்டும் தரவு அட்டவணையை சமர்ப்பிப்பாரா;
 (ii) 2015 ஆம் ஆண்டின் பின்னர் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் கைத்தொழிலின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மூலோபாயங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை;
 (iii) 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை சீனாவுக்கு இரத்தினக்கல் ஏற்றுமதி தொடர்பில் ஏற்பட்ட போக்குகளை ஒவ்வொரு வருடத்தின் படி சமர்ப்பிப்பாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

1580/ '17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கியின், 05 ஆவது நகர கிளை 1975.05.15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதென்பதையும்;
- (ii) தற்போது 60,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அங்கு கணக்குகளை ஆரம்பித்துள்ளனரென்பதையும்;
- (iii) தற்போதைய முகாமைத்துவத்தில் காணப்படும் பலவீனமான உயிர்த்துடிப்பற்ற நிருவாகம் காரணமாக இவ்வங்கிக் கிளை ஓரளவு வீழ்ச்சியடைந்துள்ளதென்பதையும்;
- (iv) இதன் காரணமாக இக் கிளையை, கொழும்பு நகர கிளையுடன் இணைக்க தயாராகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) திறமைமிக்க சுறுசுறுப்பான முகாமைத்துவத்தின் கீழ் இக் கிளையை இதே இடத்தில் பேணிவருவதன் மூலம் 60,000 கணக்கு உரிமையாளர்களுக்கு வசதிகள் கிடைக்கின்றதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி வங்கிக் கிளையை இதே இடத்தில் பேணிவர நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

1585/ '17

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) Commonwealth Game என்ற பெயரில் இலங்கை வங்கியில் ஒரு கணக்கு பேணப்பட்டு வருகின்றதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அது யாரால் என்பதையும்;
- (iii) அது ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (iv) அக்கணக்கிற்கு அரசு நிதி மற்றும் கொடைகள் எவ்வளவு வரவு வைக்கப்பட்டுள்ளன என்பதையும்;
- (v) தற்போது அக்கணக்கில் சேமிப்பிலுள்ள தொகை எவ்வளவுவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

1594/ '17

கௌரவ அசோக்க பிரியந்த,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2010 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை புவிச்சரிதவியல் ஆய்வு, சுரங்கப் பணியகத்தினால் களிமண் மற்றும் மணல் அகழ்வு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உரிமப்பத்திரங்களின் எண்ணிக்கை யாது;
- (ii) அவ்வாறு உரிமப்பத்திரங்களை பெற்றுக்கொண்ட ஆட்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் யாவை;
- (iii) மேற்படி உரிமப்பத்திரங்கள் வழங்கப்பட்டதன் மூலம் பணியகம் பெற்றுக்கொண்ட வருமானம் யாது;
- (iv) அதன் மூலம் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்காக பணியகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

1607/ '17

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றபோது திரவ நிலைமைக்கு மாற்றப்பட்ட இயற்கை வாயுவைப் (LNG) பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதா என்பதையும்;
- (ii) இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை வாயுவை வர்த்தக ரீதியாக பயன்படுத்திக் கொள்வதற்கு இன்னமுமே ஆற்றல் இல்லை என்பதை அறிவாரா என்பதையும்;
- (iii) ஆமெனில், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான திரவ நிலைக்கு மாற்றப்பட்ட இயற்கை வாயுவை இலங்கைக்கு இறக்குமதி செய்தல் மற்றும் களஞ்சியப்படுத்துதல் தொடர்பாக அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் யாது என்பதையும்;
- (iv) இன்றேல், திரவ இயற்கை வாயுவை அறிமுகம் செய்வதாகத் தெரிவித்து அரசாங்கம் டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கின்ற மின்உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் செயற்பாட்டை மேற்கொள்கின்றதா என்பதையும்;
- (v) அவ்வாறான அபாயகரமான நிலைமை காணப்படுமாயின், அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க சக்தியை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளாதிருப்பது ஏன் என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1613/ '17

கௌரவ ஹேஷான் வித்தானகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) இலங்கை மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகளை பாரிய கருத்திட்டங்களுக்காக வழங்குகின்ற முறையியல் யாது;
- (ஆ) (i) வளவ வலயத்தில் சந்திரிக்காவெவ பிரிவில் டோல் லங்கா கம்பெனிக்கும் விற்றா ஓகனீ கம்பெனிக்கும் வாழைச் செய்கைக்காக வழங்கியுள்ள காணிகளின் அளவு வெவ்வேறாக யாது;
- (ii) இக்காணிகள் உரிய முறையியலுக்கிணங்க வழங்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1629/ '17

கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) “சூர்ய பல சங்கிராமய” கருத்திட்டத்தின் கீழ் இற்றைவரை சூரிய மின்சக்தி இணைப்புகளை பெற்றுக்கொண்டுள்ள பாவனையாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) “சூர்ய பல சங்கிராமய” வேலைத்திட்டத்தின் கீழ் பாவனையாளரொருவர் இலங்கை மின்சார சபைக்கு வழங்குகின்ற மின்சார அலகொன்றுக்காக செலுத்தப்படும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;
- (iii) ஆரம்ப கருத்திட்டத்தின் கீழ், எதிர்வரும் 5 ஆண்டு காலத்திற்குள் தேசிய முறைமைக்கு பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற மின்சாரத்தின் அளவு எவ்வளவென்பதையும்;
- (iv) சூரிய மின்சக்தியை தேசிய முறைமைக்கு சேர்த்துக்கொள்வது தொடர்பாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் காட்டப்படுகின்ற மந்தகதியிலான கொள்கைக்கான காரணம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1634/ '17

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சுண்ணாகம் பிரதேசத்தில் 10 மெகாவொட் வீதம் இரண்டு காற்று மின்சக்தி நிலையங்களை நிருமாணிப்பதற்காக இலங்கை மின்சார சபையினால் கேள்விப்பட்டதிரம் கோரப்பட்டதா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி கருத்திட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட விலைகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
- (iii) மேற்படி கேள்விப்பட்டதிரங்களை பெற்றுக்கொண்ட இரண்டு கம்பனிகளும் யாவையென்பதையும்;
- (iv) மேற்படி கம்பனிகளால் முன்வைக்கப்பட்ட விலைகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
- (v) மேற்படி ஒவ்வொரு கருத்திட்டத்தினதும் முன்னேற்றம் யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1640/ '17

கௌரவ சமிந்த விஜேசிறி,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கமத்தொழில் அமைச்சுக்குரிய திணைக்களங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் யாவையென்பதையும்;
- (ii) அந்நிறுவனங்கள் வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ள கட்டிடங்களில் பேணப்பட்டு வருமாயின், அக்கட்டிடங்களின் பெயர்கள், அக்கட்டிடங்களுக்கான உரிமையாளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;
- (iii) மேற்படி ஒவ்வொரு கட்டிடம் சார்பாகவும் அமைச்சினால் செலுத்தப்படுகின்ற வருடாந்த வாடகை ஒவ்வொரு ஆண்டின் பிரகாரம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (iv) அமைச்சானது கட்டிடங்களை வாடகைக்குப் பெற்றுக்கொண்டபோது பின்பற்றிய முறையியல் யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1672/ '17

கௌரவ ஈ ரஞ்சித் டி சொய்சா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இத்தடவை பயிர்ச்செய்கை போகத்தின்போது இலங்கையில் நெல் பயிரிடப்பட்ட முழு நிலப்பரப்பின் அளவு எவ்வளவென்பதையும்;
- (ii) நிலவும் கரும் வறட்சி காரணமாக பயிர்ச் சேதமடைந்த காணிகளின் அளவு எவ்வளவென்பதையும்;
- (iii) வறட்சியினால் நாட்டுக்கு இழக்க நேரிடுமென மதிப்பிடப்பட்ட நெல்லின் அளவு எத்தனை மெட்ரிக் தொன்கள் என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) பயிர்ச் சேதமடைந்த விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்குவதற்கு எதிர்பார்க்கும் நிவாரணங்கள் யாவை என்பதையும்;
- (ii) அதற்காக கமத்தொழில் அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், அப்பணத்தொகை எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

1676/ '17

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) இலங்கையில் கல்விக் கல்லூரிகளில் நடாத்தப்படும் கற்கைநெறிகளின் எண்ணிக்கையையும் அவற்றின் பெயர்களையும் போதனாமொழி ரீதியாக அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
- (ஆ) (i) மட்டக்களப்பு கல்விக் கல்லூரியில் நடாத்தப்படும் கற்கைநெறிகளின் பெயர்களையும்;
- (ii) ஒவ்வொரு கற்கைநெறியிலும் பயிற்சியை மேற்கொள்ளும் பயிலுநர்களின் எண்ணிக்கையையும்;
- (iii) மட்டக்களப்பு கல்விக் கல்லூரியில் சாத்தியமான ஏனைய தமிழ் மொழி மூலமான கற்கைநெறிகள் நடாத்தப்படாமையான காரணத்தையும்;
- (iv) மட்டக்களப்பு கல்விக் கல்லூரியில் சாத்தியமான ஏனைய தமிழ் மொழி மூலமான கற்கைநெறிகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
- (v) அத்தகைய கற்கைநெறிகளை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான விரிவுரையாளர்கள் இல்லையா என்பதையும்;
- (vi) அவ்வாறெனில், அத்தகைய விரிவுரையாளர்கள் வகுதியொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
- அவர் மேலும் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

1682/ '17

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஒக்கம்பிட்டிய, கந்துருவெலானவை சேர்ந்த திரு ம. எம். ஜயதிஸ்ஸ 1983 ஆம் ஆண்டில் பொலிஸ் சேவையில் இணைந்து பொ.கா. 5439 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இலக்கத்தின் கீழ் சேவையாற்றியுள்ளார் என்பதையும்;
- (ii) பொலிஸ் அதிரடிப் படையில் 09 ஆண்டுகள் அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களில் சேவையாற்றியுள்ளார் என்பதையும்;
- (iii) 1994 ஆம் ஆண்டில் பொய் குற்றச்சாட்டொன்றின் பேரில் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக பாராளுமன்ற பொது மனுக் குழுவிற்கு விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, மீளச் சேவையில் அமர்த்துமாறு வழங்கப்பட்ட கட்டளை நடைமுறைப்படுத்தப்படாமையான காரணமாக 03 சந்தர்ப்பங்களில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களை பரிசீலித்து இவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதென்பதை பொது மனுக் குழு தீர்மானித்து நிலுவைச் சம்பளங்களுடன் மீளச் சேவையில் அமர்த்துமாறு மேற்கொள்ளப்பட்ட கட்டளையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) மீளச் சேவையில் அமர்த்துமாறு பொது மனுக் குழுவினால் 03 சந்தர்ப்பங்களில் செய்யப்பட்ட கோரிக்கையை உதாசீனப்படுத்தியமை இவருக்கு செய்யப்பட்ட பாரிய அநீதி என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
- (ii) பொது மனுக் குழுவின் கட்டளையை நடைமுறைப்படுத்தி திரு. ஜயதிஸ்ஸவை மீளச் சேவையில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2017 ஓகஸ்ட் 23, புதன்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

1775/'17

கௌரவ ஜயந்த சமரவீர,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2017.03.31ஆம் திகதியன்று உள்ளவாறு இலங்கையிலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (ii) அந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாகாணம், மாவட்டம் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தனித்தனியாக யாது என்பதையும்;
- (iii) 2017.03.31ஆம் திகதியன்று உள்ளவாறு கடமையில் ஈடுபட்டுள்ள கிராம அலுவலர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (iv) அந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாகாணம், மாவட்டம் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தனித்தனியாக யாது என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) (i) 2017.03.31ஆம் திகதியன்று உள்ளவாறு வெற்றிடமாக உள்ள கிராம அலுவலர் பதவிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (ii) அந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாகாணம், மாவட்டம், பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கிராம அலுவலர் பிரிவு வாரியாக தனித்தனியாக யாது என்பதையும்;
- (iii) குறித்த வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக கிராம அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போட்டிப் பரீட்சையொன்று நடாத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனின், பரீட்சை நடாத்தப்பட்ட ஆண்டு மற்றும் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (v) பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
- (vi) ஆமெனின், குறித்த நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (vii) கிராம அலுவலர் பதவிக்காக தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (viii) இவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1176/'16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், வரையறுக்கப்பட்ட லங்கா வைத்தியசாலையின் பங்கு உரிமையாளர் ஒருவராக திரு. கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுள்ளாரா என்பதையும்;
- (ii) ஆமெனின், இக்காலப்பகுதியில் வரையறுக்கப்பட்ட லங்கா வைத்தியசாலையின் தலைவராக இவர் பெற்றுக்கொண்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் எவ்வளவென்பதையும்;
- (iii) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், வரையறுக்கப்பட்ட லங்கா வைத்தியசாலை ஈட்டிய வருடாந்த இலாபம் ஒவ்வொரு ஆண்டு அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1199/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) 1983 ஆண்டளவில் கிளிநொச்சி மாவட்டத்தினுள் காணப்பட்ட,

- (i) நீர்ப்பாசனங்களின் எண்ணிக்கை;
- (ii) சிறு குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் எண்ணிக்கை;
- (iii) அவற்றின் மூலம் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களின் அளவு;

எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) 1983 முதல் 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடையும் வரை நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;
- (ii) யுத்த நிலவரம் முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்த நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் புனரமைப்புக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1414/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு இலக்கம் 199 இன் பிரகாரம், வெளிநாட்டு முதலீடுகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு 50 நாட்களுக்குள் வேலைகள் ஆரம்பிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டமையால், 2016 ஆம் ஆண்டில் அவ்வாறு 50 நாட்களுக்குள் வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் யாவையென்பதையும்;
- (ii) மேற்படி புதிய அணுகுமுறையின் காரணமாக 2016 ஆம் ஆண்டில் நாட்டில் தொழில் முயற்சிகளை ஆரம்பித்த வெளிநாட்டுக் கம்பனிகளினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுச் செலாவணியின் அளவு யாதென்பதையும்;
- (iii) வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவருக்கு 50 நாட்களில் இலங்கையில் கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இடமளிக்கும் செயன்முறையை அறிமுகப்படுத்தும் போது ஒப்பீட்டளவில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் பற்றிய பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1595/ '17

கௌரவ அசோக பிரியந்த,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) புத்தளம் மாவட்டத்தில் தற்சமயம் இயங்கிவரும் உள்ளூராட்சி நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) அவற்றின் பெயர்கள் யாவை என்பதையும்;
- (iii) மேற்படி ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனத்தின் ஊடாக சேவை வழங்கப்படும் மக்களின் எண்ணிக்கை, காணிப் பரப்பளவு மற்றும் கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை தனித்தனியே யாதென்பதையும்;
- (iv) மக்களுக்கு கூடுதலான வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக புத்தளம் மாவட்டத்தில் புதிதாக நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் யாவை என்பதையும்;
- (v) இவ்வாறு முன்மொழியப்பட்டுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களை விரைவாக நிறுவுவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1614/ '17

கௌரவ ஹேஷான் வித்தானகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகளில் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் முறையியல் யாது;
- (ii) வளவ வலயத்தில் மணல் அகழ்வு உரிமப்படுத்தி உரிமப்படுத்தி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியலைச் சமர்ப்பிப்பாரா;
- (iii) இந்த வலயத்தில் அத்துமீறிய மணல் அகழ்வு பெருமளவில் இடம்பெறுகின்றதென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
- (iv) இந்த நிலைமையைத் தடுப்பதற்காக இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1630/ '17

கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்தல் தற்போது உலகத்திலுள்ள உற்பத்திச் செலவு மிகக் குறைந்த புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலமாகும் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;
- (iii) 2016 .09.06 ஆம் திகதி அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட “சூரிய பல சங்கிராமய” எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் தற்போது தேசிய மின்சார முறைமைக்கு சேர்க்கப்பட்டுள்ள மின்சாரத்தின் அளவு எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1635/ '17

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) கம்பனி ((Lanka Coal Company (Pvt.) Ltd.) தாபிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (ii) மேற்படி கம்பனியின் கணக்குகள் வருடாந்தம் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், அது எந்நிறுவனத்தினால் என்பதையும்;
- (iv) கணக்குகள் கணக்காய்வு செய்யப்படவில்லையெனின் அதற்கான காரணம் யாதென்பதையும்;
- (v) மேற்படி கம்பனியினால் கணக்கீடு தொடர்பாக உரிய தரநியமங்கள் பேணிவரப்படுகின்றதென்பதை உறுதிப்படுத்த முடியுமா என்பதையும்;
- (vi) மேற்படி கம்பனி கணக்கீடு தொடர்பாக உரிய தரநியமங்களை பேணிவருவதற்கு தவறியிருப்பின், அதற்கு பொறுப்புக்கூறவேண்டிய உத்தியோகத்தர்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

1641/ '17

கௌரவ சமிந்த விஜேசிறி,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியின் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
- (ii) மேற்படி வறட்சியின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் கலநல சேவை வலயங்கள் தனித்தனியாக யாவையென்பதையும்;
- (iii) அவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையினால் ஏதேனும் நட்டஈடு செலுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனில், அந்த விவசாயிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;
- (v) வறட்சியின் காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படுதலை விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் ஊடாகப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

1695/ '16

கௌரவ முஹமட் நவவி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) நுரைச்சோலைக் கிராமத்தில் சிறுவர் பூங்காவொன்றினை அமைப்பதற்கான அங்கீகாரத்தை புத்தளம் மாவட்டத்திலுள்ள கல்பிட்டிய பிரதேச சபை 2013 ஆம் ஆண்டில் வழங்கியதா என்பதையும்;
- (ii) அவ்வாறெனில், அத்தகைய சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டதா என்பதையும்; அவர் அறிவாரா?
- (ஆ) (i) இந்நோக்கத்திற்காக கிடைக்கப்பெற்ற நிதி எவ்வளவு என்பதையும்;
- (ii) அந்நிதியைப் பெற்றுக்கொண்டவர் யார் என்பதையும்;

அவர் இச்சபையில் தெரிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

1712/ '17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2017 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டெங்கு நோயாளிகள் எத்தனை பேர் என்பதையும்;
- (ii) அவர்களில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போது மரணமடைந்தவர்கள் எத்தனை பேர் என்பதையும்;
- (iii) டெங்குத் தொற்று காரணமாக கிண்ணியா வைத்தியசாலையில் வைத்தியர்கள், பணியாட்டொகுதியினர், கட்டில்கள் மற்றும் இடவசதிகளுக்கான பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றதா என்பதையும்;
- (iv) இந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகளையும்;
- (v) கிண்ணியா வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்களுக்கான தட்டுப்பாடானது நோயாளிகளை திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றுவதை கட்டாயப்படுத்தியுள்ளது என்பதையும்;

அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1732/ '17

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு கல்வி வலயத்தின் கீழும் காணப்படுகின்ற முஸ்லிம் பாடசாலைகளின் எண்ணிக்கையையும்;
- (ii) இஸ்லாம், இஸ்லாமியக் கற்கைகள், அரபு ஆகிய கற்பித்தல்களை மேற்படி வலயங்களில் மேற்பார்வை செய்கின்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் (இஸ்லாம்) பெயர்களையும்;
- (iii) உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் (இஸ்லாம்) இல்லாத கல்வி வலயங்களின் பெயர்களையும்;
- (iv) இந்த கல்வி வலயங்களில் மேற்படி பாடங்கள் தொடர்பான கற்பித்தலை மேற்பார்வை செய்வதற்கு பணிக்கப்பட்ட மேற்பார்வையாளர்களின் பெயர்களையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) இலங்கை கல்வி நிர்வாக சேவை (விசேட பதவியணி - இஸ்லாம்) தொடர்பான வர்த்தானி அறிவித்தலில் இதற்கென இரண்டு வெற்றிடங்கள் மாத்திரம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்ததையும்;
- (ii) கலைத்திட்டத்தில் சமயப் பாடம் கட்டாயமானதென்பதையும்;
- (iii) இஸ்லாம் பாடத்தை மேற்பார்வை செய்யாமல் விடுவதானது முஸ்லிம் மாணவர்களுடைய சமயக் கல்வியில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துமென்பதையும்

அவர் அறிவாரா?

- (இ) (i) இலங்கை கல்வி நிர்வாக சேவை (விசேட பதவியணி - இஸ்லாம்) பதவியணியில் அதிகரிப்பினை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
- (ii) இல்லையெனில், பதிற் கடமை அடிப்படையில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களை (இஸ்லாம்) நியமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
- (iii) அவ்வாறெனில், எப்போது என்பதையும்
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல் ஏன்?

112/ '15

கௌரவ புத்திக பத்திரண,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தம்புத்தேகம வைத்தியசாலையின் சிகிச்சைகூட கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (ii) அக்கட்டிடத்திற்காக செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) மேற்படி கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்தகாரரின் பெயர் யாதென்பதையும்;
- (ii) சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரருக்கு மொத்தப் பணத்தொகையும் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், செலுத்தப்பட்ட பணத்தொகை யாதென்பதையும்;
- (iv) மேற்படி ஒப்பந்தகாரரின் ஏதேனும் பணத்தொகை தடுத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (v) ஆமெனில், தடுத்து வைக்கப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) மேற்படி கட்டிடத்தின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதென்பதையும்;
- (ii) இதனால் நோயாளிகளினதும் வைத்தியசாலையின் பணியாளர்களினதும் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென்பதையும்;
- (iii) இற்றைவரை இக்கட்டிடம் திருத்தப்படவில்லையென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஈ) (i) மேற்படி கட்டிடத்தை திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத்தேதி யாதென்பதையும்;
- (iii) மேற்படி திருத்தப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தகாரரின் பெயர் யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (உ) இன்றேல், ஏன்?

1200/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) 1983 ஆண்டளவில் மன்னார் மாவட்டத்தினுள் காணப்பட்ட,

- (i) நீர்ப்பாசனங்களின் எண்ணிக்கை;
- (ii) சிறு குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் எண்ணிக்கை;
- (iii) அவற்றின் மூலம் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களின் அளவு;

எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 1983 முதல் 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடையும் வரை நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;

- (ii) யுத்த நிலவரம் முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்த நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் புனரமைப்புக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1415/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட பிரேரணை இலக்கம் 199 இன் பிரகாரம், வெளிநாட்டு கம்பனிகள் பட்டியலிடப்பட்ட பங்களிகளில் முதலீடு செய்வதிலிருந்து கிடைக்கப்பெறும் பங்கிலாபம் போன்றவை வருமான வரியிலிருந்து விடுவிக்கப்பட்டமையினால் 2016 ஆம் ஆண்டில் இலங்கை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கம்பனிகளின் வெளிநாட்டு முதலீடுகளின் அளவு எவ்வளவென்பதையும்;

- (ii) 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை பங்குச் சந்தையில் ஏற்பட்ட போக்குகள் பற்றிய (அங்கீகரிக்கப்பட்ட சுட்டெண்களின்படி) அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iii) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டவர்கள் இலங்கை பங்குச் சந்தையிலிருந்து அகற்றிக்கொண்டுள்ள முதலீடுகளின் அளவு எவ்வளவென்பதையும்,

- (iv) இலங்கை பங்குச் சந்தையின் புத்தெழுச்சிக்காக முன்மொழியப்பட்ட மாற்றங்களும் அரசு நிதி மற்றும் வரி ஊக்குவிப்புகளும் யாவையென்பதையும்;

(v) 2016 வரவுசெலவுத்திட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள மூலதன வரியை எதிர்காலத்தில் பங்குப் பரிவர்த்தனைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கமொன்று உள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

2017 ஓகஸ்ட் 24, வியாழக்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

115/ '15

கௌரவ புத்திக பத்திரண,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) நீர்கொழும்பு கடல் நீரேரியின் முகத்துவாரத்தை அண்டியதாக அமைந்துள்ள வன பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற கண்டல்தாவர நிலப் பரப்பில் எட்டு ஏக்கர் பிரதேசத்தை வீடமைப்புக் கருத்திட்டம் உள்ளடங்கலான அபிவிருத்தி நடவடிக்கைகளின் பொருட்டு பயன்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டத்திற்கு சுற்றாடலியலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி திட்டத்தின் பிரகாரம் குறிப்பிட்ட நிலப்பரப்பில் உத்தேசிக்கப்பட்டுள்ள நிர்மாணிப்புகள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி கண்டல்தாவர நிலப்பரப்பில் நிர்மாணிப்புகளை மேற்கொள்வதற்கு வன பாதுகாப்புத் திணைக்களத்திலிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;

(iv) நிர்மாணப் பணிகளுக்கான அனுமதி சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(v) இன்றேல், இக்கருத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தலை மேற்கொள்ளும் சட்ட ரீதியான முறையியல் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1173/ '16

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளின் அளவு யாது;

(ii) மேற்படி பிரதேச செயலாளர் பிரிவின் குடியிருப்பாளர்கள் அரசாங்க காணிகளை அளிப்பு/உரிமப்பத்திரங்கள் வாயிலாக பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளார்களா;

(iii) ஆமெனில், அக்கோரிக்கைகளின் எண்ணிக்கை யாது;

(iv) மேற்படி விண்ணப்பதாரிகளுக்கு இற்றைவரை அளிப்பு / உரிமப்பத்திரங்கள் வாயிலாக வழங்கப்பட்டுள்ள காணிகளின் அளவு யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1177/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) உள்நாட்டு விமானப் பயணங்கள் பற்றி அரசாங்கத்தின் திட்டவட்டமான கொள்கையொன்று காணப்படுகின்றதா என்பதையும்;
- (ii) இலங்கை விமானப் படையின் ஹெலிகொப்டர்களை இலவசமாக பயன்படுத்துவதற்கு உரித்துடைய அரசாங்க பதவி வகிப்பவர்கள் யாவர் என்பதையும்;
- (iii) இலங்கை விமானப் படையின் ஹெலிகொப்டர்களை இலவசமாக பயன்படுத்துவதற்கு உரித்துடைய அரசாங்க நிறுவனங்கள் யாவை என்பதையும்;
- (iv) அரசாங்க பணத்தில் உள்நாட்டில் விமானப் பயணங்களை மேற்கொள்ளக்கூடிய பதவிகளை வகிப்பவர்கள் யாவர் என்பதையும்;
- (v) 2015.01.09 ஆம் திகதி தொடக்கம் 2016.10.31 ஆம் திகதி வரையான காலத்தில் அரசாங்க பணத்தில், அரசு கூட்டுத்தாபன அல்லது நியதிச் சபைகளின் பணத்தில், அரசாங்க கம்பனிகளின் பணத்தில் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்ட அரசாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பெயர்கள், இவர்கள் உள்நாட்டு விமானப் பயணங்களில் ஈடுபட்ட சந்தர்ப்பங்கள், இவ்வாறு விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கான காரணங்கள் மற்றும் இப்பயணங்களுக்கான செலவுகள் தனித்தனியே யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1201/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 1983 ஆண்டளவில் திருகோணமலை மாவட்டத்தினுள் காணப்பட்ட,
- (i) நீர்ப்பாசனங்களின் எண்ணிக்கை;
- (ii) சிறு குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் எண்ணிக்கை;
- (iii) அவற்றின் மூலம் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களின் அளவு;

எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) 1983 முதல் 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடையும் வரை நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;
- (ii) யுத்த நிலவரம் முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்த நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் புனரமைப்புக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1416/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 199 ஆம் இலக்க முன்மொழிவுக்கமைவாக செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கு முன்மொழியப்பட்டதன் நோக்கங்கள் யாவையென்பதையும்;
- (ii) மேற்படி நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு ஏற்புடையதாக அமைகின்ற வகையில் அறிமுகம் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற செலாவணி முகாமைத்துவச் சட்டத்தில் உள்ளடங்குகின்ற பிராதானமான மாற்றங்கள் யாவையென்பதையும்;
- (iii) செலாவணி முகாமைத்துவச் சட்டத்தின் மூலம் இலங்கையின் சென்மதி நிலுவையில் மூலதனக் கணக்கினைத் திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதா என்பதையும்;
- (iv) சார்க் வலயம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் சென்மதி நிலுவையில் மூலதனக் கணக்கினைத் திறந்துள்ள நாடுகள் யாவையென்பதையும், அந்நாடுகளில் ஏற்பட்ட வெளிநாட்டு நிதிப் பாய்ச்சல் போக்குகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், என்?

1539/ '17

கௌரவ சமிந்த விஜேசிறி,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இற்றைவரை பதுளை மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட விளையாட்டு மைதானங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) அவ் விளையாட்டு மைதானங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
- (iii) மேற்படி ஒவ்வொரு விளையாட்டு மைதானத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு செலவிடப்பட்ட பணத் தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (iv) ஏற்புடைய விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தங்களை பெற்றுக்கொண்ட ஆட்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் இவர்களுக்கு அமைச்சினால் செலுத்தப்பட்ட பணத் தொகை வெவ்வேறாக யாவை என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், என்?

1615/ '17

கௌரவ ஹேஷான் வித்தானகே,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இரத்தனபுரி மாவட்டத்தில், எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் எரி எண்ணெய் சார்ந்ததாக மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்உற்பத்தி நிலையமொன்று உள்ளது என்பதையும்;
- (ii) இந்த மின்உற்பத்தி நிலையத்தின் மூலம் பலத்த சுற்றாடல் சேதம் ஏற்படுகின்றது என்பதையும்;
- (iii) இந்த மின்உற்பத்தி நிலையத்துக்கான சுற்றாடல் உரிமப்பத்திரம் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

- (ஆ) (i) இந்த மின்உற்பத்தி நிலையம் உரித்தாயுள்ள கம்பனி யாது;
- (ii) இக்கம்பனியுடன் உடன்படிக்கை செய்துகொண்டுள்ள கால எல்லை யாது;
- (iii) மேற்படி சுற்றாடல் சேதத்தைக் குறைத்து பிரதேச மக்கள் வாழ்கைக்கு நிவாரணமளிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று உள்ளதா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

1632/ '17

கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மின்சாரம் தொடர்பாக கேள்வி தரப்பிலான முகாமைத்துவம் (Demand Side Management) பற்றி விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) மின்சாரம் தொடர்பாக கேள்வி தரப்பிலான முகாமைத்துவம் பற்றி மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டம் யாதென்பதையும்;
- (iii) மேற்படி நிகழ்ச்சித்திட்டம் இற்றைவரை அடைந்துள்ள முன்னேற்றம் யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1636/ '17

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) கம்பனி (Lanka Coal Company (Pvt.) Ltd.) தாபிக்கப்பட்டதன் நோக்கம் யாதென்பதையும்;
- (ii) மேற்படி கம்பனியில் தற்போது பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) மேற்படி கம்பனியின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் யாவரென்பதையும்;
- (iv) 2016 யூலை மாதத்திற்கு ஏற்புடையதாக மேற்படி கம்பனியின் தலைவர், பணிப்பாளர் சபை மற்றும் ஊழியர்கள் பெற்றுக்கொண்டுள்ள சம்பளம் மற்றும் அனைத்துக் கொடுப்பனவுகளும் யாதென்பதையும்;
- (v) மேற்படி கம்பனி தாபிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா என்பதையும்;
- (vi) நிலக்கரி கொள்வனவு செய்தல் போன்ற பாரிய தொழில்முயற்சி நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்கு மேற்படி கம்பனிக்கு ஆற்றல் உள்ளதா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1668/ '17

கௌரவ அசோக்க பிரியந்த,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2010ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை வடமேல் மாகாணத்தின், புத்தளம் மாவட்டத்தில் காட்டு யானைகள் கிராமங்களில் நுழைந்ததன் காரணமாக உயிரிழந்த ஆட்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (ii) அவ்வாறு உயிரிழந்த ஆட்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
- (iii) புத்தளம் மாவட்டத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் கிராம அலுவலர் பிரிவுகள் யாவை என்பதையும்;
- (iv) இப்பிரச்சினையை எதிர்நோக்கவேண்டியேற்பட்டதன் காரணமாக உயிரிழப்புகள், வீடுகள் மற்றும் பயிர்ச் சேதங்கள் ஏற்பட்ட ஆட்களுக்கு அமைச்சின் ஊடாக நிவாரணம் வழங்கப்படுமா என்பதையும்;
- (v) ஆமெனின், அந்த நிவாரணங்கள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1683/ '17

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 1987 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முனங்குடிச்சி கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த ஏறாஹூர் புன்னகுடா மீனவக் கிராமத்தில் குடியிருந்த திரு. டபிள்யூ. ஹரிசன் பர்னாந்து உள்ளிட்ட கிராமவாசிகள் மீது புலிப் பயங்கரவாதிகளால் கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள் என்பதையும்;
- (ii) அச் சம்பவத்தினால் இவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம், வாகனங்கள் மற்றும் இவருக்குச் சொந்தமான அனைத்தையும் இழந்துள்ளாரென்பதையும்;
- (iii) ஆட்கள், சொத்துக்கள் மற்றும் கைத்தொழில் புனர்வாழ்வளிப்பு அதிகாரசபையினால் 1996.03.14 ஆம் திகதிய கடிதம் மூலம் மேற்படி விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இதுவரை இவர் உள்ளிட்ட மேற்படி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கேற்பட்ட சேதம் தொடர்பாக எந்தவொரு நிவாரணமும் அளிக்கப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) மொணறாகல மாவட்டத்தின் வெல்லவாய , வருணகம எனப்படும் கிராமத்தில் தற்போது குடியிருக்கும் திரு. ஹரிசன் பர்னாந்துவிற்கு ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீட்டுத் தொகையொன்றை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், இழப்பீட்டுத் தொகை செலுத்தப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1689/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— மலை நாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2014 ஆம் ஆண்டில் மத்துகம, வோகன் தோட்டத்தின், கீழ்ப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் பின்னர் 14 குடும்பங்கள் கடும் இடர்காண் நிலைமையில் இன்னமுமே அங்கு குடியிருக்கின்றனர் என்பதையும்;
- (ii) இவ்விடத்திலிருந்து இம்மக்களின் குடியிருப்புகளை அகற்ற வேண்டுமென 2014 யூன் மாதத்தில் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் தோட்ட முகாமைத்துவத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (iii) மாற்று இடங்களை ஒதுக்குதல் தொடர்பில் தோட்ட முகாமைத்துவத்துக்கும் இம்மக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக மாற்றுக் காணிகளை வழங்குதல் தாமதமாகியுள்ளது என்பதையும்;
- (iv) இதனையொத்த மண்சரிவு ஆபத்து காணப்படுகின்ற அகலவத்த, டெல்கித் தோட்டத்தில், இலுப்புவத்த பகுதியிலும் 21 குடும்பங்கள் கடந்த சுமார் 2 வருட காலமாக வசிக்கின்றனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) மேலே குறிப்பிட்டவாறு பாதிப்புக்குள்ளாகி, உயிர் ஆபத்துக்கு முகம்கொடுத்துள்ள மக்களுக்காக ஏதேனும் வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா;
- (ii) ஆமெனில், அதன் தற்போதைய முன்னேற்றம் யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1693/ '17

கௌரவ ஈ. ரஞ்சித் டி சொய்சா,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையின் மொத்த எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) தலைவரினதும் பணிப்பாளர் சபையினரினதும் மாதாந்த சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
- (iii) அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவரின் பெயர் யாதென்பதையும்;
- (iv) மேற்படி பதவியை வகிப்பதற்கு இவர் பூர்த்தி செய்துள்ள கல்வித் தகைமைகள் யாவை என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1694/ '17

கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— கைத்தெழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) புல்மோட்டை, இலங்கை கனிய மணல் கம்பனியின் அங்கீகரிக்கப்பட்ட பணியாட்டொகுதியினர் எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி கம்பனியின் தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) கடந்த ஆண்டில் இக் கம்பனி ஈட்டிக்கொண்டுள்ள இலாபம் எவ்வளவென்பதையும்;
- (iv) இக்கம்பனியின் கீழ் இயங்குகின்ற பிரிவுகள் யாவையென்பதையும்;
- (v) ஒவ்வொரு பிரிவிலும் கடமையாற்றுகின்ற ஊழியர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) கம்பனிக்கு புதிதாக ஆட்சேர்க்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) இவர்களை ஆட்சேர்ப்பதற்காக பின்பற்றியுள்ள ஆட்சேர்ப்பு முறையியல் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1696/ '17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கண்டி மாவட்டத்தில், உலபனை பிரதேசத்தில் அமைந்துள்ள திரு. ரோஹண விஜேவீரவினால் பயன்படுத்தப்பட்ட காணி மற்றும் வீடு தற்சமயம் அரசாங்கத்தினால் ஏதேனுமொரு அலுவலுக்கு பயன்படுத்தப்படுகின்றதா என்பதையும்;
- (ii) ஆமெனின், மேற்படி காணி மற்றும் வீடு அரசாங்கத்தின் அலுவலுக்காக சுவீகரிக்கப்பட்டிருப்பது இவரது குடும்பத்திற்கு அல்லது வேறு நிறுவனமொன்றுக்கு இழப்பீட்டுத் தொகையொன்று செலுத்தப்பட்டதன் பின்னரா என்பதையும்;
- (iii) ஆமெனின், செலுத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை மற்றும் திகதி யாதென்பதையும்;
- (iv) இன்றேல், மேற்படி காணி மற்றும் வீடு அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட அடிப்படை மற்றும் தற்சமயம் உரிமை கோரும் அடிப்படை யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

2017 ஓகஸ்ட் 25, வெள்ளிக்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

116/ '15

கௌரவ புத்திக பத்திரண,— பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வெளிவாரி மாணவர்களுக்காக ஆரம்பப் பட்டப் பாடநெறிகளை நடாத்துகின்ற இலங்கையின் அரசு பல்கலைக்கழகங்கள் யாவையென்பதையும்;
- (ii) மேற்படி பல்கலைக்கழகங்களால் நடத்தப்படுகின்ற பாடநெறிகள் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின்படி தனித்தனியாக யாவையென்பதையும்;
- (iii) தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின்படி தனித்தனியாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மேற்படி பல்கலைக்கழகங்களில் வெளிவாரிப் பட்டப்படிப்புக்காக இறுதியாக மாணவர்கள் பதிவு செய்யப்பட்ட திகதி ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின்படி தனித்தனியாக யாதென்பதையும்;
- (ii) மாணவர்களைப் பதிவு செய்தல் முறைசார்ந்த கால இடைவெளியின்படி மேற்கொள்ளப்படாமக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
- (iii) ஆரம்ப வெளிவாரிப் பட்டத்திற்கான மாணவர் பதிவை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

1202/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 1983 ஆண்டளவில் வவுனியா மாவட்டத்தினுள் காணப்பட்ட,
- (i) நீர்ப்பாசனங்களின் எண்ணிக்கை;
- (ii) சிறு குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் எண்ணிக்கை;
- (iii) அவற்றின் மூலம் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களின் அளவு;

எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) 1983 முதல் 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடையும் வரை நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;
- (ii) யுத்த நிலவரம் முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்த நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் புனரமைப்புக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

1418/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இலக்கம் 198 இல் காட்டப்பட்டுள்ளவாறு 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பின்வரும் ஒவ்வொரு துறை சார்பாகவும் இலங்கைக்குக் கிடைக்கப்பெற்ற நேரடி வெளிநாட்டு முதலீடுகள் யாவை

- (i) எண்ணெய் சுத்திகரிப்பு;
 - (ii) புதுப்பிக்கதக்க வலுசக்தி;
 - (iii) ஒருங்கிணைந்த மோட்டார் வாகன உற்பத்தி;
 - (iv) வலயத்தின் பொருட்டு உருக்குப் பாலங்களை உற்பத்தி செய்தல்;
 - (v) உரம், ட்ரிபல் சுப்பர் பொசுபேற்று உற்பத்தி;
 - (vi) செய்மதித் தொழில்நுட்பம்;
 - (vii) விமானங்களுக்கான திருத்தங்கள் மற்றும் அதற்கு உதவியான செயற்பாடுகள்;
 - (viii) ஒருங்கிணைந்த சீனி உற்பத்தி;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2015.01.01 ஆம் திகதி உள்ளவாறு இலங்கை அரசு பிணையங்களில் வெளிநாட்டு முதலீடுகளின் அளவு யாதென்பதையும்;

(ii) 2017.01.01 ஆம் திகதி உள்ளவாறு அரசு பிணையங்களில் வெளிநாட்டு முதலீடுகளின் அளவு யாதென்பதையும்;

(iii) பிச் ரேட்டிங் மற்றும் மோச்சி நிறுவனங்களால் 2014, 2015, 2016 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள சர்வதேச கடன் தரப்படுத்தல்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1511/ '17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) 2016 ஆம் ஆண்டில் அறிக்கையிடப்பட்ட வாகன விபத்துக்களின் எண்ணிக்கை மற்றும் வாகன விபத்துக்களின் காரணமாக நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு ஒப்பீட்டளவில், 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களின் எண்ணிக்கை மற்றும் வாகன விபத்துக்களின் காரணமாக நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை எவ்வளவு தொகையால் அதிகரித்துள்ளதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1540/ '17

கௌரவ சமிந்த விஜேசிறி,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) உமா ஓயா அபிவிருத்திக் கருத்திட்டம் காரணமாக நீர் மூலங்கள் வற்றியமையால் உட்பேருவ, அராவத்த, மக்குல் எல்ல, என்கொடகம உள்ளிட்ட பதுளை மாவட்ட மக்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை அறிவாரா;
- (ii) மேற்படி மக்களுக்கு குடிநீர் மற்றும் ஏனைய நீர் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா;
- (ஆ) இன்றேல், ஏன்?

1620/ '17

கௌரவ ஹேஷான் விதானகே,— புத்த சாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) எம்பிலிப்பிட்டிய நகரத்தில் வர்த்தக நிலையங்களைக் கொண்டுள்ள வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களுக்காக பௌத்த அலுவல்கள் திணைக்களத்துக்கு வரி செலுத்த நேரிட்டுள்ளதென்பதை அறிவாரா;
- (ii) இதற்கான வரி அறவிடப்படுவது உரிய காணிப்பகுதிக்காகவா ; இன்றேல், வர்த்தகர்கள் தமது செலவில் நிர்மாணித்துள்ள கட்டிடங்களுக்காகவா என்பதை குறிப்பிடுவாரா;
- (iii) மேற்படி வரி அறவீட்டுடன் தொடர்புடையதாக, பௌத்த அலுவல்கள் ஆணையாளரினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஆவணங்களைச் சமர்ப்பிப்பாரா;
- (iv) இத்தகைய வர்த்தக நிலையமொன்றை வேரொரு ஆளுக்கு விற்பனை செய்யும்போது கிடைக்கும் பணத்தில் 25% ஏற்புடைய விகாரைக்கு செலுத்த வேண்டுமென பௌத்த அலுவல்கள் ஆணையாளரின் கட்டளையொன்று உள்ளதா;
- (v) ஆமெனில், தமது தனிப்பட்ட பணத்தினால் நிர்மாணிக்கப்பட்ட பாரிய கட்டிடங்களுடன் தமது வர்த்தக நிலையங்களை விற்பனை செய்யும்போது இவர்களுக்கு பெரும் அநீதி ஏற்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்வாரா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1637/ '17

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) யாழ்ப்பாணம் மாவட்டத்தின், பூநகரி பிரதேசத்தில் புதுப்பிக்கத்தக்க வலுசக்திப் பேட்டையொன்றை நிருமாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) மேற்படி புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பேட்டையில் உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் சூரிய மின்சக்தியின் அளவு எவ்வளவென்பதையும்;
- (iii) மேற்படி வலுசக்திப் பேட்டையில் உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் காற்று மின்சக்தியின் அளவு எவ்வளவென்பதையும்;
- (iv) மேற்படி கருத்திட்டத்தின் முன்னேற்றம் யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1669/ '17

கௌரவ அசோக்க பிரியந்த,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வடமேல் மாகாண சபையின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் உள்ளூராட்சி நிறுவனங்களால் கழிவுப் பொருட்களும் குப்பை கூளங்களும் அகற்றப்படுகின்ற இடங்கள் யாவை என்பதையும்;
- (ii) திண்மக் கழிவுப்பொருள் முகாமைத்துவத்துக்கான கருத்திட்டமொன்று மேற்படி உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மேற்படி கருத்திட்டத்திற்கென, உள்ளூராட்சி நிறுவனம் ஒவ்வொன்றுக்கும் வழங்கியுள்ள வசதிகள் மற்றும் பணத்தொகை தனித்தனியாக யாது என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1684/ '17

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அம்பாறை மாவட்டத்தில், பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவு தாபிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (ii) அது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரதியொன்றை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (iii) மேற்படி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்குகின்ற மொத்த நிலப்பரப்பு எவ்வளவென்பதையும்;
- (iv) அதன் கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (v) அக் கிராம அலுவலர் பிரிவுகளின் உத்தியோகபூர்வ இலக்கங்கள் மற்றும் பெயர்கள் யாவை என்பதையும்;
- அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மேற்படி பிரதேச செயலாளர் பிரிவு தாபிக்கப்படுகையில் உத்தியோகபூர்வமாக எல்லை நிர்ணய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அது தொடர்பான விபரங்கள் யாவை என்பதையும்;
- அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) மேற்படி பிரதேச செயலகத்துக்குரிய கிராம அலுவலர் பிரிவுகளில் ஏதேனும் பிரிவின்/பிரிவுகளின் நிருவாக நடவடிக்கைகள் அல்லது வழிநடத்தல் நடவடிக்கைகள் வேறு பிரதேச செயலகங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அக்கிராம அலுவலர் பிரிவுகளின் பெயர்கள், உத்தியோகபூர்வ இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

1690/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2000.05.05 ஆம் திகதிய 1130/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபந்தனைகளுடனான உலக மரபுரிமை அந்தஸ்து நக்கல்ஸ் மலைத்தொடருக்கு கிடைத்ததென்பதையும்;
- (ii) குறிப்பிட்ட நிபந்தனைகளிலுள்ள பிரதான நிபந்தனையின்படி, நக்கல்ஸ் மலைத்தொடருக்கு மிக அண்மையில் அமைந்துள்ள மினிப்பே, பன்வில, பாத்ததும்பர, லக்கல, வில்கமுவ, ரத்தொட்ட, உக்குவெல மற்றும் மாத்தளை ஆகிய 8 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குரிய 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி குறிப்பிட்ட மலைத்தொடருடன் ஒன்றிணைக்கப்படவில்லை என்பதையும்;
- (iii) எனவே, நக்கல்ஸ் மலைத்தொடர் உலக மரபுரிமை அந்தஸ்திலிருந்து நீக்கப்படும் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளது என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) நக்கல்ஸ் மலைத்தொடர் உலக மரபுரிமை அந்தஸ்திலிருந்து நீக்கப்படுவதை தவிர்ப்பதற்காக மேலே குறிப்பிட்ட 2000 ஏக்கர் நிலப்பரப்பை நக்கல்ஸ் மலைத்தொடருடன் ஒன்றிணைக்க நடவடிக்கை மேற்கொள்வாரா;
- (ii) ஆமெனில், அதன் தற்போதைய நிலைமை யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

1697/ '17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்த “கூகல் லான்” கருத்திட்டம் தொடர்பில் கூகல் நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை அல்லது இணக்கப்பாட்டு ஆவணமொன்று உள்ளதா என்பதையும்;
- (ii) இதற்காக கூகல் நிறுவனத்தை தெரிவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்ததன் அடிப்படை யாதென்பதையும்;
- (iii) இக்கருத்திட்டத்திற்கென இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொடுப்பதற்கு இணங்கிய மற்றும் பெற்றுக்கொடுத்த வசதிகள் யாவை என்பதையும்;
- (iv) மேற்படி கருத்திட்டத்திற்காக இலங்கை அரசாங்கத்திற்கு செலவான பணத் தொகை எவ்வளவென்பதையும்;
- (v) கூகல் நிறுவனம் ஆகாயத்துக்கு ஏவிய பலூன் கீழே வீழ்ந்தமைக்கான காரணம் என்னவென்பதையும்;
- (vi) இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதா என்பதையும்;
- (vii) கூகல் நிறுவனம் இக்கருத்திட்டத்தை கைவிட்டதாக அறிவித்துள்ளதா என்பதையும்;
- (viii) ஆமெனின், குறித்த உடன்படிக்கை மற்றும் இணக்கப்பாடு முறிந்தமையால் ஏற்பட்ட நிதி ரீதியான மற்றும் ஏனைய சேதங்கள் யாவை என்பதையும்;
- (ix) மேற்படி சேதங்களுக்காக பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் யாவர் என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

118/ '15

கௌரவ புத்திக பத்திரன,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தெஹிவளை மிருகக் காட்சிச்சாலையில் மிருகங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான வசதிகள் குறைந்த மட்டத்தில் காணப்படுவதையும்;
- (ii) மிருக வைத்தியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதையும்;
- (iii) இந்த நிலையில் மிருகங்கள் சில உயிரிழந்திருப்பதையும்;
- (iv) மேலும் சில மிருகங்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதையும் அவர் அறிவாரா?
- (ஆ) 2013.01.01 ஆம் திகதி தொடக்கம் 2015.06.30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் உயிரிழந்த மிருகங்களின் வகைகள், வயது மற்றும் உயிரிழப்பதற்கான காரணங்கள் வெவ்வேறாக யாவை என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) (i) தெஹிவளை மிருகக் காட்சிச்சாலைக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டிய குறைந்தபட்ச மிருக வைத்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
- (ii) தற்போது தெஹிவளை மிருகக் காட்சிச்சாலையில் பணியாற்றும் மிருக வைத்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
- (iii) தெஹிவளை மிருகக் காட்சிச்சாலையில் மிருகங்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

1203/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 1983 ஆண்டளவில் மட்டக்களப்பு மாவட்டத்தினுள் காணப்பட்ட,
- (i) நீர்ப்பாசனங்களின் எண்ணிக்கை;
- (ii) சிறு குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் எண்ணிக்கை;
- (iii) அவற்றின் மூலம் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களின் அளவு;
- எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) 1983 முதல் 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடையும் வரை நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவு என்பதையும்;
- (ii) யுத்த நிலவரம் முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்த நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் புனரமைப்புக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவு என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1420/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் 187 ஆம் இலக்க முன்மொழிவின் பிரகாரம் அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட டிஜிட்டெல் அடையாள அட்டையின் பருமட்டான வடிவமைப்பை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (ii) மேற்படி அடையாள அட்டையை விநியோகிக்கும் அதிகாரி யாரென்பதையும்;
- (iii) பிரசைகளுக்கு அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள செலவினம் யாதென்பதையும்;
- (iv) அச்செலவினம் யாரால் ஏற்கப்படுமென்பதையும்;
- (v) 2017 ஆம் ஆண்டில் டிஜிட்டெல் அடையாள அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்க வரவு செலவுத்திட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடு எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1512/ '17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016.12.31 ஆம் திகதியில் உள்ளவாறு அரச மற்றும் அரசசார் துறைகளின் மொத்த தொழில்நிலை யாதென்பதையும்;
- (ii) 2016.12.31 ஆம் திகதியில் உள்ளவாறு அரச மற்றும் அரசசார் துறைகளின் தொழில்நிலை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (iii) 2016.12.31 ஆம் திகதியில் உள்ளவாறு அரச மற்றும் அரசசார் துறைகளின் தொழில்நிலை ஆண்/பெண் பால்நிலைக்கேற்ப தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (iv) 2014.12.31 மற்றும் 2015.12.31 ஆம் திகதிக்கு ஒப்பீட்டளவில் 2016.12.31 ஆம் திகதி உள்ளவாறு அரச மற்றும் அரசசார் துறைகளின் தொழில்நிலை அதிகரித்துள்ள அளவு தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

2017 செப்டெம்பர் 06, புதன்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

119/ '15

கௌரவ புத்திக பத்திரன,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2013.06.30 ஆம் திகதி தொடக்கம் 2015.06.30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒழுக்காற்று நடவடிக்கையாக, மாணவத் தகுதி நிலை இரத்துச் செய்யப்பட்ட வகுப்புகள் தடைசெய்யப்பட்ட மற்றும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கை பல்கலைக்கழக ரீதியாக தனித்தனியாக யாதென்பதையும்;
- (ii) அவ்வாறான ஒவ்வொரு மாணவரினதும் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் பல்கலைக்கழக ரீதியாக தனித்தனியாக யாதென்பதையும்;
- (iii) மேற்படி மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக் காரணம், ஒவ்வொரு மாணவர் ரீதியாக தனித்தனியாக யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) (i) மாணவர் போராட்டங்களுக்கான தீர்வு ஒழுக்காற்று நடவடிக்கை அல்ல என்பதையும்;
- (ii) மாணவர்களது கோரிக்கைகள் பற்றிக் கவனமாக செவிசாய்க்க வேண்டும் என்பதையும்;
- (iii) பல்கலைக்கழகங்களில் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்பதையும்;
- (iv) மாணவர்களின் எதிர்கால தொழில் எதிர்பார்ப்பினை பாதுகாக்க வேண்டும் என்பதையும்
- அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (இ) (i) பல்கலைக்கழகங்களில் உருவாகும் மாணவர் போராட்டங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அந் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (iii) அவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக மாணவர் போராட்டங்கள் குறைந்துள்ளனவா என்பதையும்
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

1043/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையின் வருடாந்த அமர்வுக்கான சனாதிபதி அவர்களின் விஜயத்தின்போது கலந்து கொண்ட தூதுக் குழுவினர் எத்தனை பேர்;
- (ii) மேற்படி விஜயத்தில் கலந்து கொண்ட ஆட்களின் பெயர்கள் மற்றும் இவர்கள் தூதுக் குழுவில் உள்ளடங்கிய அடிப்படை வெவ்வேறாக யாவை;
- (iii) மேற்படி விஜயத்துக்காக அரசு, அரசு கூட்டுத்தாபனங்கள் நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரசு கம்பனிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்தச் செலவுகள் எவ்வளவு;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

1622/'17

கௌரவ ஹேஷான் விதானகே,— அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையின் சீனித் தேவையைப் பூர்த்தி செய்கையில் செவனகல சீனித் தொழிற்சாலை மிக முக்கியமானது என்பதையும்;
- (ii) அதன் மூலம் பெருந்தொகையான நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன என்பதையும்;
- (iii) தற்போது இத்தொழிற்சாலையை சார்ந்ததாக வழங்கப்பட்டுள்ள காணிகளில் விவசாயிகள் கரும்புச் செய்கையை மேற்கொள்ளாது வேறு பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

- (ஆ) (i) செவனகல சீனித் தொழிற்சாலை சார்ந்ததாக கரும்புச் செய்கைக்கென விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியின் ஹெக்டயார் பரப்பளவு எவ்வளவு;
- (ii) தற்போது கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற காணியின் ஹெக்டயார் பரப்பளவு எவ்வளவு;
- (iii) நாளுக்கு நாள் கரும்பு விவசாயி வேறு பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டுவருவதால் இத்தொழிற்சாலையிலிருந்து எதிர்பார்க்கப்படும் உற்பத்தியைப் பெற்றுக்கொள்ள முடியாது போகலாம் என்பதை ஏற்றுக்கொள்வாரா;
- (iv) ஆமெனில், இத்தொழிற்சாலையிலிருந்து அதிக உற்பத்தியைப் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1639/ '17

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) நோபல் ரிசோசஸ் லிமிட்டட் எனும் கம்பனியினால் இலங்கை மின்சார சபைக்கு இடைக்கிடை வழங்கப்பட்டுள்ள மொத்த நிலக் கரியின் அளவு யாதென்பதையும்;
- (ii) மேற்படி நிலக்கரி சார்பாக குறிப்பிட்ட கம்பனிக்குச் செலுத்தப்பட்டுள்ள மொத்த பணத் தொகை யாதென்பதையும்;
- (iii) குறித்த கம்பனியானது உரிய நேரத்திற்கு நிலக்கரி வழங்குவதற்கு தவறியதன் காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் தொழிற்பாட்டினை இடைநிறுத்த வேண்டியேற்பட்ட காலப்பகுதி யாதென்பதையும்;
- (iv) அவ்வாறு மின் பிறப்பாக்கி இயந்திரங்களின் தொழிற்பாடு இடைநிறுத்தப்பட்டதன் விளைவாக இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) நோபல் ரிசோசஸ் லிமிட்டட் நிறுவனத்தினால் பெறப்பட்டுள்ள இலக்கம் LCC/09/T/02, LCC/01 மற்றும் LCC/13/T/01 கேள்விப்பத்திரங்களுக்கு ஏற்படையதான இலங்கையின் உள்ளூர் பிரதிநிதிகள் வெவ்வேறாக யார் என்பதையும்;
- (ii) பெறுகை செயல் நடைமுறையைக் கருத்திற்கொள்ளாது மேற்படி நிலக்கரி வழங்கல் குறிப்பிட்ட கம்பனிக்குப் பெற்றுக்கொடுக்கப்படுவதற்கான காரணம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

1642/ '17

கௌரவ சமிந்த விஜேசிறி,— புத்தசாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஊவா மாகாணத்தில் காணப்படுகின்ற மொத்த பான்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றில் வசிக்கும் மொத்த பிக்குமார்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) ஏகாதிபத்தியவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக ஊவா மாகாணத்தின் பான்சாலை முறைமையானது பாரிய வீழ்ச்சிக்கு உள்ளாகியது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (iii) வரலாற்று ரீதியாக ஊவா மாகாணத்திற்கு ஏற்பட்ட பாரிய அநீதியின் காரணமாக வீழ்ச்சிக்கு உள்ளாகியுள்ள பான்சாலை முறைமையை மீளக் கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1670/ '17

கௌரவ அசோக்க பிரியந்த,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் மாறவில் மருத்துவமனையில் இன்றளவில் கடமையாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை பதவிகளுக்கமைய தனித்தனியாக யாது என்பதையும்;
- (ii) மேற்படி மருத்துவமனையை மேலும் அபிவிருத்தி செய்ய அமைச்சு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

1685/ '17

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அம்பாறை மாவட்டத்தில், லாஹுகல பிரதேச செயலாளர் பிரிவு தாபிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (ii) அது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரதியொன்றை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (iii) மேற்படி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்குகின்ற மொத்த நிலப்பரப்பு எவ்வளவென்பதையும்
- (iv) அதன் கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (v) அக் கிராம அலுவலர் பிரிவுகளின் உத்தியோகபூர்வ இலக்கங்கள் மற்றும் பெயர்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மேற்படி பிரதேச செயலாளர் பிரிவு தாபிக்கப்படுகையில் உத்தியோகபூர்வமாக எல்லை நிர்ணய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அது தொடர்பான விபரங்கள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) மேற்படி பிரதேச செயலகத்துக்குரிய கிராம அலுவலர் பிரிவுகளில் ஏதேனும் கிராம அலுவலர் பிரிவின்/பிரிவுகளின் நிருவாக நடவடிக்கைகள் அல்லது வழிநடத்தல் நடவடிக்கைகள் வேறு பிரதேச செயலகங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அக் கிராம அலுவலர் பிரிவுகளின் பெயர்கள், உத்தியோகபூர்வ இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

1691/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கடந்த காலத்தில் மானிய விலையில் உரம் வழங்கும்போது, விவசாயிகள் ஒரு அந்தர் உரத்திற்கு வயல் காப்புறுதிக்காக ரூபா 150/- வீதம் செலுத்தியுள்ளனர் என்பதையும்;
- (ii) மேற்படி காப்புறுதிப் பணத்தை செலுத்தியுள்ள விவசாயிகள், வயல்கள் சேதமடைந்த போது அதற்கான இழப்பீட்டுத் தொகையை இலகுவாகவே பெற்றுக்கொண்டனர் என்பதையும்;
- (iii) தற்போது மேற்படி காப்புறுதிப் பணத்தொகையை அறவிடும் முறையில் செயற்படுத்தப்படுவதில்லை என்பதையும்;
- (iv) அண்மைக்காலமாக தொடர்ந்து ஏற்படுகின்ற காலநிலை மாற்றம் காரணமாக நெற் செய்கைக்கு ஏற்படுகின்ற பாரிய சேதங்கள் தொடர்பில் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதென்பதையும்;
- அவர் அறிவாரா?

- (ஆ) (i) மேற்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைகளை செலுத்துவதற்கு ஏதேனும் முறையியல் உள்ளதா என்பதையும்;
- (ii) முன்னர் காணப்பட்ட விதத்தில் வயல் காணிகள் காப்புறுதி போன்ற கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான இயலுமை உள்ளதா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?